


கலைச்சோல்

தாய்வூத் கார்த்திகை



-25

உங்கள் வியாதி
எதுவானாலும் சிறந்த
வைத்திய ஆலோசனை
பெற்றுக் கொள்க



ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
மக்கள் வைத்திய சாலை
சுன்னு கம்

ஆனந்தர்
திருக்குறட்
கலன்டர்—1961

யாழ்ப்பாணம் பிரமாணி இராகுநாதையர்
அவர்களது பஞ்சாங்கக் குறிப்புகளுடன்
அரசாங்க வங்கி வர்த்தக விடுமுறை,
கோயில் தீணங்கள், நடசத்தீரம், தீதி,
யோகம், ராகுகாலம், சுபநோரம் ஆகிய
குறிப்புக்கள், இந்து கிறிஸ்தவ, முஸ்லீம்
பெருநாட்கள் முதலிய எல்லா அம்சங்களும் அடங்கியது.

நீங்கள் வாங்கக்கூடிய ஆகச் சிறந்த
கலன்டர்
ஆனந்தர் திருக்குறட் கலன்டரே.

தயாரிப்பாளர்.



ஆனந்தர் அச்சகம்-புத்தகாலி,
226, காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம்.

போன் 348.

தந்தி: அச்சகம்.

S. SINKATHURAI & BRO.,

Importers & Exporters.

Sole Agents for

786 Kalki Beedies



நீங்கள் உல்லாசமாகப்
புகைப்பதற்கு

786 கல்கி பீடி கள்

திறம் பீடிப் புகையிலை, பீடி இலை.

மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்
கொள்ளலாம்.

ச. சின்னத்துரை அன் பிறதர்,

39, K. K. S. ரேட் : : யாழ்ப்பாணம்.



கிளை:

44, 3ம் குறுக்குத் தெரு : : கொழும்பு.



தொ மிற்சாலை:
118/12, ஆட்டுப்பட்டித் தெரு : : கொழும்பு.

A MODEL ENGLISH COURSE
FOR
CEYLON SCHOOLS

With illustrations

PRIMER—Cts	-90	BOOK II	Rs.	1-60
BOOK I—Rs.	1-40	BOOK III	„	1-80
BOOK IV (In print)		BOOK V	(In Preparation)	

A HANDBOOK OF EXERCISES

BOOK I—Rs.	1-25	BOOK II — Rs.	1-60
BOOK III (In print)		BOOK IV (In Preparation)	

The purpose of the HANDBOOK is to provide the teacher with graded exercises to give pupils practice in the fundamental principles involved in the structures to be taught in the respective standards.

A combined use of the MODEL ENGLISH COURSE READERS and the Handbook of Exercises will be one of the best means of teaching the pupils how to speak, read, and write English correctly.

KALAIIVANI BOOK CENTRE

EDUCATIONAL PUBLISHERS

JAFFNA & HANDY.

* உயிரோவியமான
படங்களுக்கு



செல்லம்பீ

போன்: 436. யாழ்ப்பாணம்.

நிர்வாக ஆசிரியர் : சி. சுவண்பவன் B. A.

கலை : 2 { சார்வரி : கார்த்திமே. தி. ஆ. 1991 } காட்சி : 10

உள்ளே ஏழூதியவர்கள் :

S. சுந்தரசிவம் B. A.

Dip-in-Ed. (Lond)

S. பொன்னுத்துநீர் B. A.

வித்துவான் க. ந. வேலன்
மாஸ்டர் சிவலிங்கம்.

சு. வே.

உதயணன்.

ஷ்ராசபாரதி.

திமிலைத்துயிலன்.

மண்டுக்கிழார்.

தாண்டவக்கோன்.

ச. வே. பஞ்சாட்சரம்.

ஜ. சாந்தன்

அட்டைப் படம்: மாலதி

(வள்ளி குளக்கரை செல்வ
தேன்?)



யான் பெற்ற செல்வம்

நவநாகரிகத்திற்கேற்ற

புடவைத் தினுசுகள்

அன்பளிப்புப் பொருட்கள்

சாய்ப்புச் சாமான்கள்

சபாத்து வகைகள்

அலங்காரச் சாமான்கள்

நங்குப்பெட்டி சூட்கேஸ்கள்

முடிமயிர் வகைகள்

இன்னும் உங்கள் தேவை எதுவானாலும் யாழ்ப்பாணத்தில்
நம்பிக்கையுடன் சகாய விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

கணேசன் ஸ்டோர்ஸ்

(உரிமையாளர்: க. செ. கனகசபை)

78, கே. கே. எஸ். வீதி:

யாழ்ப்பாணம்.

உங்கள்

பிற்காலத்தைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

வாழ்க்கை எப்பொழுதுமே இன்பகரமாயிராது. இப்போதைய குறைந்த வருவாயில் நீங்கள் செட்டாகச் செலவழித்து, மகிழ்ச்சியோடு உங்கள் காலத்தைக் கடத்தினாலும், உங்கள் உயிருக்குயிரானவர்களிடமிருந்து, விதி, திடீரெனச் சதிசெய்து, உங்களைப் பிரித்து விடலாம். அப் பொழுது உங்களை நம்பியிருப்பவர்களை யார் காப்பாற்றுவார்கள்? அவசியமான செலவுகளுக்கு அவர்கள் யாரிடமிருந்து பணம் பெறுவது?

எங்களைக் கலந்து ஆலோசியுங்கள்.

அவரவர் வருமானத்துக்கு ஏற்ற வகையில் சேமித்துப், பிற்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்கேற்ற வழிகாட்டி, உதவத் தயாராய் இருக்கிறோம்.

நடைமுறையில் உள்ள திட்டங்கள்:-

- * ஆயுள், கல்வி வேதனம், விவாக ஆதாரத்தில்,
- * மோட்டார், * தொழிலாளி நஸ்டூடு,
- * நெருப்பு முதலிய இன்கூரன்ஸ், * மாதத்தவணைச் சேமிப்புநிதிகள்,
- * அழைப்புப்பணங்கள் அறவிடப்படாத விவாக, அந்தியகால சேமா
- * காலவரையறுக்கப்பட்ட வைப்புநிதிகள் முதலியன. [லாபநிதிகள்]

சேர்ந்தேரர்க்குச் சேர்ந்துள்ள திட்டத் துக்குத் தக்கதாக விசேட கடன் வசதி செய்து கொடுக்கப்படும்.

விவரங்களுக்கு எழுதுங்கள் :

இன்றாഴனல் இன்குரன்ஸ் கம்பியனி லீமிட்டெட்.

280 இரண்டாம்மாடி, இராசா கட்டடம்
பெரியகடை, யாழ்ப்பாணம்.

தொலைபேசி : - 526.

தந்தி : - “இனிக்கோ”

அற்புத ஆலோசனைகள்

“மண்டுக்கிழார்.”

வாகனங்கள் வேகமாக வரும்போது தெருவின் நடுவில் போய் நின்று கொள்ளுங்கள். அப்போதுதான் ஒன்றை ஒன்று முந்துவதற்குப் போதிய இடவசதி ஏற்படும்

சந்தியில் வைத்து ஹாரனை அடிக்காதீர்கள். மற்றைய பக்கங்களில் வரும் வாகனங்கள் உங்களுக்கு வழி விட ஒதுங்கும்போது மோதிக் கொள்ளுகின்றன.

வைத்தியர்கள் உங்களைப் பரிசோதிக்கும்போது வாயையும் முக்கையும் கைக்குட்டையால் மறைத்துக் கொள்ளுங்கள். அவருக்கென்ன வியாதிகள் இருக்கின்றனவோ...

முட்டைப்பூச்சியைக் கொல்லுவது மகத்தான் தவறு. நம் இரத்தத்தை நாமே விணுக்குவதா?

தினந்தோறும் நாம் குளிப்பதால் தண்ணீர் அசுத்தமாகிறது.

பள்ளிக்கூடம் போவது மிகவும் தீது. ஆசிரியர்களின் தீய பழக்கங்களை மாணவர்களும் பழகிக் கொண்டுவிடுகிறார்கள்.

பத்திரிகைகள் படிக்காதீர்கள். இதனால் குப்பை சூளங்கள் அதிகமாகி சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கின்றன.

கர்ப்பத்தை செய்யாமல் தப்புவதற்கு ஒரேயொரு வழி, ஆணுச்சுக்கி ஆயுதங்களை உற்பத்தி செய்வதுதான்.

அடிக்கடி டை, காப்பி குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இல்லாவிடில் இலக்கை திவாலாகி விடும்.

கலைச்சிசல்வி

இளைஞர் மன்றம்.

இளம் நண்பர்களே!

வணக்கம். இளைஞர் மன்றத்தில்சேர விரும்புபவர்கள் இவ்வாண்டு முடிவுதற்கு முன் சேர்ந்து விடவேண்டும். இந்த இதழிலும் அடுத்த இதழி ஒம் மட்டும் விண்ணப்பப் பத்திரிகையின் பிரசுரிக்கப்படும்: உங்கள் பாராளு மன்றப் பிரதிநிதியைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருங்கள். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டி விரைவில் நடாத்தப்படும். ‘மாணவர் அறி முகத்தில் ஒவ்வொருதுறையிலும் திறமையுடையவர்கள் இடம்பெறுவார்கள். உங்கள் கல்லூரியூசிரியரின் கையொப்பத்துடன் விபரங்களை எழு தியனுப்புங்கள். நீங்கள் எழுதியனுப்பும் கதைகள். கட்டுரைகள், ‘புல்ஸ் காப்’ தாளில் இரண்டு பக்கங்களுக்குள் இருத்தல்வேண்டும்.

—இளவரசு

உறுப்பினர் பட்டியல்.

- இல.**
54. சி. பூதீஸ்கந்தவர்மன், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை.
 55. ந. கணேச, மெமோறியல் கல்லூரி, மாணிப்பாய்.
 56. மு. செல்வத்யகி, செங்குந்த இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.
 57. வ. ஞானமாணிக்கம், தபால்நிலை வீதி, அக்கரைப்பற்று.
 58. தி. மகேஸ்வரி, செங்குந்த இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.
 59. சி. கருணாநாயகி, மெதடிஸ்ற் பாடசாலை, மணிக்கூடு வீதி, யாழ்ப்பாணம்.
 60. ஆ. செந்தில் செல்வன், இந்துக் கல்லூரி, மல்லகம்.
 61. கு. சிதம்பரநாத சர்மா, சுந்தரரூபர்த்தி நாயனார் வித்யாலயம், காரைநகர்.
 62. க. பவேந்திரநாதன், பரி ஜோவான் கல்லூரி, சண்டிக்குரி.
 63. ந. சிங்காரவேல், H. D. M. B. சங்கம், டிக்கோயா.
 64. செ. யோகாராசா, திரு. இருதயக் கல்லூரி, கரவெட்டி.
 65. க. சண்முகவிங்கம், சைவ வித்தியாசாலை, முல்லைத்தீவு.
 66. செ. விவேகானந்தன், பரமேஸ்வரக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 67. சி. வெ. கனகரத்தினம், விக்னேஸ்வரக் கல்லூரி, கரவெட்டி.
 68. நா. மர்க்கண்டு, ஸ்ரான்லி மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்.
 69. க. பூதீஸ்கந்தராசா, மஹாஜனக் கல்லூரி, தெல்விப்பளை.
 70. அ. வெ. அரியநாயகம், நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு.
 71. சி. யோகாராசா, ஆண்ந்தா கலைக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 72. செ. மங்கையர்க்கரசி, செங்குந்த இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 73. இ. மகேஸ்வரி, பூதீ சேரமஸ்கந்த கல்லூரி, புத்தூர்.
 74. ஏ. எம். சக்கரியா, அரசினர் சிரேஷ்ட பாடசாலை. கிண்ணனியா.
 75. ஏ. இக்பால், ஆடுசிரியர் பயிற்சிக் கலாசாலை, அட்டாளைச்சேனை.
 76. இரா. சிவசந்திரன், செங்குந்த இத்துக்கல்லூரி, திருநெல்வேலி.
 77. சி. தருமசொரூபி, செங்குந்த இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.
 78. வி. சந்திரசேகரன், ஸ்கந்வரோதயக் கல்லூரி, சன்னகம்.
 79. பா. யேசுதாசராசன், 17, நாவாந்துறை வீதி, யாழ்ப்பாணம்.
 0. க. சிவானந்தன், ஹட்லிக் கல்லூரி, பருத்தித்துறை.



உரிமை உணர்ச்சி!

—ச. வே. பஞ்சாட்சாம்—

மகிழ் நீவிர் மனிதர்கள்
வழங்கு பொருள்கள் நடுவிலே
மகிழ் மனிதர் ஆண்டவன்
வைத்த செல்வக் குழந்தைகாள்!

பூமுகங்கள் மூன்றிலே
பொலிவிழிந்ததொன்று. ஏன்?
'நாமெடுக்கக் கிறு பலுன்?'
நன்னியோ இவ்வெண்ணா மும்?

கடமொலிப் போனெனுப்பவன்
ஒக்கிருக்கப் பெரும் பலூன்,
கடும் வெறுப்பேன் சிறுமிமேல்?
காட்டவோ பெண்ணியல்பினை?

சிறுவராகச் உணர்ச்சிகள்
சிறிது போழ்தில் மாறிடும்.
அறிந்துஇறை ஏற்பவே
ஆக்குரூர் பலூன் களை!

தம் முளொத்த உரிமையே
தரின் களிக்கும் பின்னைகள்.
உம்மையீன்றே ரிந்த நல்
உண்மை தன்னை ஓர்ந்திலர்!

81. அ. முகம்மது ஜெயில், அரசினர் சிரேஷ்ட பாட சாலை, ஏரூஹர்.
82. தெ. இந்திரக்குமார், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, சுன்னகம்.
83. ச. இரத்தினசபாபதி, வைத்தீஸ்வர வித்யாலயம், வண்ணார்பண்ணை.
84. செல்வி. செ. வைரமுத்து, அரசினர் பாடசாலை, தருமபுரம்.
85. எம். ஐ. எம். தாஹிர், அரசினர் பாடசாலை, பெரிய கிண்ணியா.
86. வெ. அப்துல் சமத், அரசினர் சிரேஸ்ட பாடசாலை, ஏரூஹர்.
87. சி. தியாகராசசர்மா, இந்துக் கல்லூரி, மல்லாகம்.
88. A. M. X. செல்வராஜ், அர்சு அந்தோனியார் பாடசாலை, ரக்குவாணை.
89. எஸ். அஹம்மட் ஜானைட், சிராஷ்ட பாடசாலை, ஏரூஹர்.
90. கே. குஷிநாதன், தன்னை, களமூழி காரை நகர்,

—தொடரும்.

பாரிஸ்!—அற்புது நகரம்!

—எஸ். சுந்தரசிவம் B. A., Dip-in-Ed —

(சென்ற இதழ் 10ம் பக்கத் தொடர்ச்சி)

இன்வலிடஸ் (Invalides) என்ற கட்டிடம் 19வது லூயி அரசனால் அங்கம் குறைந்தவரும், வயோதிபருமான போர்வீரர்களின் இல்லமாகக் கட்டப்பட்டது. இங்கு 700 பேர்கட்டு மேல் வசிப்பதற்குப் போதிய வசதி களுண்டு. இன்று இக்கட்டிடம் அரசாங்க காரியாலயங்களைக் கொண்டதாகவும் நூதனசாலையைத் தன்மாடு

கள் பிரான்சிய வீரர்களின் திறமையை வெளிக்காட்டுவன. பிரான்சிய தேசத்துக்கு என்றும் அழியாப்புக்கழி வருவித்த கோசிக்காவின் சின்னமனிதனுண் நெப்போவியனது கல்லறையும் இங்கு தான் உண்டு.

மொன்றப்ரூசே (Montparouasse) மொன்மாற்டே (Monmarte) ஆகிய




சேன் நதீக் கரையில் கட்டுரையாசிரியர்.

டுடையதாகவும் தோற்றமளிக்கின்றது. இதன் மத்திய கடைவாயிலில் 1 கீவது லூயி அரசன் குதிரையில் சாவாரி செய்யும் நிலையில் உருநாடோன்று காட்சியளிக்கின்றது. வாசலைக்கடந்து உள்ளே சென்றவுடன் வீரச்சுவை ததும்பும் என்னங்கள் மனதில் உதிக்கின்றன. வில்லறைகளில் கொடிகள், தலைமுடிகள், இரும்பு உடுப்புக்கள், வார்கள், கேட்டயங்கள் என்பன தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவை

இரண்டு குறிச்சிசனும் இராக்காலத்தில் மக்கள் தொகையாக வந்து கூடுவன. அவற்றுள் மொன்றப்ரூசே மிகக் கலை நுட்பங்களுடன் விளங்குவது, அத்துடன் பொலி மியா நாட்டின் சூழ்நிலையை நினைவுட்டுவது. இங்கு கலை விற்பனைகளையும், மாணவர்களையும் அதிகமாகக் காணலாம். மொன்றப்ரூசே இன்று சர்வதேச விற்பனைகளுக்கு ஓவியங்கட்டும் மத்திய ஸ்தானமாக விளங்குகின்றது. பள்ளப்பான

நியோன் விளக்குகள், பேர்போன் நடனமன்றங்கள், சிறந்த சிற்றுண்டிச் சாலைகள் என்பன மொன்ற பறுபெயில் காட்சியளிக் கிட்டறன். மொன்றபறுபெயிலுள்ள இராக்கால கெஞ்டாட்ட சபைகளும் (Night Clubs) மொன்மாற்றேயும் உலகப் பிரசித்தமானவை. மொன்மாற்றேயில் ஒற்றுமை வேற்றுமைகள் அனேகமுண்டு. இராக்கால சீவியத்தின் நன்மையை இது அறியக்கூட்டுவது. பக்தி செய்வார்க்கும் இங்கு போதிய வசதியான

ஷலா பேயிக்ஸ் என்னும் போசன சாலையும் லாஜர் ம் ஆர்க்கட் என்னும் போசன சாலையும் உலகப் பிரசித்தமானவை. இவற்றுள் ஷலா பேயிச் என்னும் போசனசாலை ஏழெட்டுக்கள் வந்து சந்திக்குமிடத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றது. உலகமக்கள் இங்குவந்து சந்திப்பதை இவை விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. பாரிஸ் நகரில் நல்ல சாதாரண உணவிழையாயமான பெறுமதிக்குப் பெறலாம். போசனசாலை அதிபர் உணவு



மாவிரன் நெப்போவியனின் கல்லறை.

இடங்களுண்டு. இப்பகுதியிலேயே கான்ஸான், ஸ்ரிநிபரீஸ் என்னும் நடனங்களும் பிரசித்திபெற்ற மூலான் றூச் (Moulin Rouge) பொலியே பேர்சே ((Folies Bergere) என்னும் மன்றங்களை நாம் காணலாம்.

பாரிஸ் நகரில் உணவுவகை கட்டும் விசேஷ குணங்களுண்டு உடமுட்கும்கால சுவாத்தியத்திற்கும் ஏற்ற உணவு வகைக்கட்டும் குறை வில்லை சிறிய போசனசாலைகளில் நாட்டில் கிடைக்கும் உவைன் குடிவகை போதியளவு கிடைக்கும்.

கொடுப்பதில் மாத்திரமன்று சுவையோடு கூடியதாய் உணவிழுக்க வேண்டுமென்பதிலும், சிறந்த உவைன் குடிவகை கிடைக்கச் செய்வதிலும் மிக்கலூக்க முடையவர். விருந்தினரைத் திருப்திசெய்யும் மனப்பான்மையை எல்லாப் போசன சாலையிலும் காணலாம்.

பாரிஸ் நகரைப் பார்க்கச் செல்வோர், பொதுவாக வேர்செல்ஸ் நகரையுந் தரிசிக்கத் தவறுவதில்லை. இந்நகர் பராரிசிலிருந்து 13 கல் தொலைவிலுள்ளது. இந் நகரம்

பிராண்சிய அரசர்கள் மிக்க உன் நூத நிலையில் இருக்கும் பொழுது கட்டப்பட்டதாகும். இதற்கு அங்க மாகவுள்ள அரண்மனைப் பூந்தோட்டங்கள், மற்றைய சிறுகட்டிடங்கள் எவர்க்கும் காட்சியளியாது போகா. 14வது ஹூயி அரசனேஇங்கு சிறந்த. அரண்மனையை வகுத்தான். 16வது ஹூயியும் மேரி அன்றேயினற் என்ப வகுமே இங்கு கடைசியாக வாழ்ந்து அரச புரிந்தவர்கள். பெரிய புரட்சி பிராண்ஸ் தேசத்தில் தோன்றிய போது இவ்வரண்மனையும் தளபாடங்களும் மிக்கசேதமடைந்தன. என்றாலும் அரண்மனையும் பூந்தோட்டங்களும் எவராலும் சென்று பார்க்கப் படவேண்டியன. இங்குள்ள மிக்க அற்புதமான காட்சி கண்ணுடி மண்டபமாகும் (Halls of mirrors)

பாரிஸ் நகரின் பெருமை புராதன தொடர்புடையது. பாரிஸ் தகரின் பெருமைக்கு இலக்காயுள்ளன வும் உலகப்பிரசித்திக்கு இலக்காயுள்ளனவும் எல்லாம் நன்கு பாதுகாக்கப்படுகின்றன - கட்டிடங்களின் ஒழுங்கும், மற்றைய கண்கவர் காட்சிகளும் எடுத்துக்காட்டப்பட வேண்டியன. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக்கிடையில் பாரிஸ் அடைந்த விருத்தியும் மாற்றங்களும் அற்புதக் கோலமுடையன. நொற்றேடேம் என்ற தேவாலயம், லொவ்ரே அரண்மனை, போர்சீரின் இல்லமாகும் இன்வலிடே, வெற்றி வில்

லுக் கம்பம், எப்பல் உருக்குக்கோபுரம் என்பவற்றுடன், டூலா கென்கோட், சாமஸ் எலுமிஸ் என்ற வெளிகளும் பாரிஸ் நகரை மிகப் புகழ்டையச் செய்கின்றன. கட்டிடங்களின் ஒப்பனை, திட்டம் என்பனநன்கு புலனுகச் செய்யும் அமைப்பும் உயர்ந்த சிந்தனைக்கியைக் காட்டும் நுண்ணிய வனப்பு வாய்ந்த வேலைப்பாடுகளும் நகரை உயர்ந்த நிலையில் கொண்டுபோய் வைக்கின்றன. அங்கு வாழும் மக்களோ என்றும் மனச்சந்தோஷம் நிறைந்தவர்களாயும் ஒற்றுமையும் நட்புரிமையும் முடையவராயும் காணப்படுகின்றனர். இந்தகரைச் சென்று ஒருக்கால் பார்த்தோர் அதனழகில் மயங்கி ஆசைப்படாதிருக்க முடியாது. அங்கு என்றும் நவீனங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒடைகளில் துலங்கும் பன்னிற விளக்குகள், கண்ணைக் கவரும் படக்காட்சிகள், நாடகங்கள், கதம்பக்கச்சேரிகள் என்பனவற்றுக்குக் குறைவேயில்லை, ஒளியமயமாக பள்ளவென்று ஜோவிலத்துக்கொண்டு இருக்கும் பாரிஸ் நகரம் அற்புதகோலமுடையதே. ஆம். இதை எவரும் மறுக்கவியலாது. பொன்லாவாட் என்ற பெரிய வீதி, மக்ததானகட்டிடங்கள் வளைந்து, வளைந்து செல்லும் சேன்றதி, இருபக்கங்களிலும் அழகிய மரங்களையடைய வீதிகள் என்ன மிலிர்வடைந்து நகரின் அழகினை வன்மையடையச் செய்கின்றன.

கலைச்செல்வி விற்பனையாளர்கள்.

M. V. நடராஜா,
முந் பாக்கிய லட்சமி ஸ்டோர்ஸ்,
30, மெயின் விதி,
ஹல்டுமூல்லை.

மணமகள் ஸ்டோர்ஸ்,
மெயின் விதி,
கல்முனை.

வாழ்க மனமக்கள்.



மட்டக்களப்பில் மிருக வைத்
தியராக (Vet, Surgeon) கடமை
யாற்றும் திரு. கோபாலசுந்தரம்¹
புத்தனாம் நீர்ப்பாசன என்ஜினியர்
திரு. முத்தையா அவர்களின் மகள்
சௌகா. புவனேஸ்வரியச் சமீபத்
தில்திருமணம் புரிந்துகொண்டார்
திருமணவிழா அளவெட்டியில் நடை
பெற்றது.

கிளிநொச்சியில் குடியேற்ற அதி
காரியாக (Colonisation Officer)
கடமையாற்றும் திரு. நவரத்தினம்
அவர்களுக்கும், கந்தரோடை திரு.
சின்னையா அவர்களின் மகள்
செல்வி மனோரங்கிதம் அவர்கள்
கும் சமீபத்தில்வெகு சிறப்பாகத் திரு
மணம் நடைபெற்றது. மனமகள்
கொழும்பு தபால் நிலையத்தைச்
சேர்ந்த திரு. தியாகராசா, திரு.
நடராசா, திறைசேரியைச் சேர்ந்த
திரு. மகாதேவன் திரு. கணேசவேல்
ஆகியோரின் சகோதரியாவர்.

திறம் சலவைக்கு

மல்க் கலை சேப்



மீல்க் வைற் சோப் தொழிற்சாலை யாம்ப்பாணம்

“நகைச் சுலவயும் நல்ல கருத்தும் கலந்தென்றும் பகையுணர்ச்சி மாய்க்கும் பட்ட பட்ட”

பட் பட்.

—தாண்டவக்கோன்—

அ. இராமலிங்கம், புங்குடுதீவு,
கே. இலங்கை வானேலியில் நடை
பெற்ற தீபாவளிக் கலியரங்கைக்
கேட்டூர்களா?

ப. கேட்டேன், பிடிக்கவில்லை. கவி
தைகளின் தரத்தைப் பற்றி நான்
இங்கு குறிப்பிடவில்லை. வானேலியில்
வெளியிடும் முறையைத்தான் குறிப்
பிடுகின்றேன். கலியரங்கில் பங்குபற்
ரூபவர்கள் தம் கவிதைகளைத் தெளிவாகச் “சொல்ல” வேண்டும். பாடி
ஞல் புரியாது; அனுங்கினால்;
கேளாது; அழுதால் ரசிக்காது
அன்று இருவர் பாடினார்கள்;
ஒருவர் அனுங்கினார்; வேறெறு
ரு வர் அழுதார். முருகையன்
மட்டும் தன் கவிதையைத் தெளிவாகச் சொன்னார். கலியரங்கத்தைப்
பொறுத்தவரையில், தெள்ளிந்தியா
வில் ரகுநாதனின் பாணியும், இலங்கையில் முருகையனின் பாணியும்
தான் எனக்குப் பிடித்தனவ.

கே. சாம்பசிவம். கண்டி வீதி,
யாழ்ப்பானம்.

கே. ‘படிக்காத மே மை தயில்’
சிவாஜி புதுமையான பாத்திரத்தை
எற்று சக்கை போடு போட்டுவிட்டாரே!

ப. உண்மைதான், சிவாஜியின்
அந்த அற்புதமான நடிப்பிறகாகப்
படத்தை எத்தனை தடவையென்று
லும் பார்க்கலாமே! சிவாஜியால்
எப்படி இவ்வளவு சிறப்பாக நடிக்க
முடிந்தது தெரியுமா? சிவாஜியின்
வீட்டில் அவர் மகனும் அவரது

சகோதரின் குழந்தைகளும் விளையாடும்பொழுது அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வார்களாம். அதிந்தகணமே சிநேகமாகி விடுவார்களாம். குழந்தையுள்ள படைத்த ரங்கனின் பாத்திரம் இத்தகையது என்று தெரிந்தவுடன் அந்தச் சிறுவர்களுக்கூட்டத்து கவனித்தாராம். தன் மகனின் பேச்சும் நடத்தையும்தான் சிவாஜி பின் மனத்தில் பதிந்து இவ்வளவு அற்புதமாக நடிக்கச் செய்ததாம்!

க. சுப்பிரமணியம், களமூழி, காரைநகர்.

கே: உத்தியோகம் பெறுவதில் ஆண்களுடன் பெண்கள் போட்டியிடுவதேன்?

ப. தாம் பின்லைகள் மட்டும் பெறும் இயந்திரமல்ல, உத்தியோகமும் பெறுவோம் என்பதை ஆண்களுக்குணர்த்த!

கே: பெண்ணைப் பார்த்த கணகள், பெண்ணைப் பழிப்பது எப்போ?

ப. வள்ளுவர் சொன்னதைப் போல், அவள் “தான் நோக்கி மெல்ல” நகாத போது!

வாணி சகோதரிகள், திருநெல் வெலி.

கே. மூல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளால் உறவாடுவது எதனால்?

ப. தேவிருக்குமிடந்தான் தெரிந்ததனேலே!

கே. ஜாதகம் என்றால் என்ன?

ப. காதலின் 'வைட்டரஜன்' குண்டு; தாய் தந்தையின் தலையிடி; சோதி பரின் சொர்க்கம்; கல்யாணத் தரகரின் உயிர்நாடி,

ச. அறங்மட் ஜூனைட், கடைத் தெரு ஏறௌர்.

க. காலஞ்சென்ற இலங்கைப் பிரதமர் பண்டாராநாயக்காவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப. சேர்ச்சிலைப்போல், நேருவைப் போல், எழுத்திலும் பேர்சிலும் சிறந்து விளங்கியவர் அவர். பிரபுக் களிடமிருந்த ஆட்சியதிகாரத்தை மத்தியதர வகுப்பினரிடம் ஒழுட்டைத் தவர். வளர்த்த கடா மார்பில் பாயுமா அல்லது மண்ணிடிட்டு வணங்குமா என்பதை முன்கூட்டிபோனாகித்தறிய முடியாததால் “காலஞ்சென்ற” என்ற பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டவர்!

ச. சந்தானகிருஷ்ணவர், காவிவிதி, பம்பலப்பிட்டி.

கே. கணேசையர் நினைவு மலர்பார்த்தீர்களா?

ப. பார்த்தேன். “காலத்தால் சாகாத, காலத்தின் எலத்தால் மலவியாத” இலக்கிய நினைவுச் சின்னம் அது. அறிஞரைப்பற்றிய கட்டுக்கள் மட்டுமல்ல, வேறும் பல இலக்கியச் சூரங்கங்கள் மலரில் உண்டு. “சுடுகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்” தினராற்றுன் இத்தகைய மலரை வெளியிட முடியும்; திருமகள் அழுத் தகத்தினராற்றுன் இவ்வளவு சிறப்பாக அச்சிட முடியும்! என்றாலும் ஒரு குறை. எத்தனையோ பேர்களின் படங்களை வெளியீட்டு அவர்களைப் பற்றி நின்ட. குறிப்புஞ்சும் எழுதி பதிப்பாளர்கள், அறிஞரின் புரவலாரியுந்த ரொன்னையா அவர்கட்டுக் கொடுக்க வேண்டிய ‘இடத்’தைக் கொடுக்கத் தவறிவிட்டார்களே! ஒரு பக்கத்தில்

அவரின் முழு உருவப் படத்தை அச்சிட்டிருக்க வேண்டாமா?

என். சித்திரவேல், சின்னக் கிணையியா.

கே. தற்காலத்துக் கல்லூரி மாணவர்களையும் மாணவிகளையும் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

ப. பெற்றேர்கள் சொல்லும் வேலையைத் தட்டிக் கழிப்பதற்காக, காலையில் கல்லூரிக்கு வருகின்றார்கள்; ‘மற்னி ஷேஷ’ விற்கு ‘டிக்கட்’ கிடைக்காத படியால் மத்தியானமும் கல்லூரிக்கு வருகின்றார்கள். படித்து மூதாவிளாக வரவேண்டும் என்ற ஒவ்வொட்டிருப்பவர் ஒரு சிலர்தான்!

ஒ. சேந்தசாமி, கொழும்புத் துறை, யாழ்ப்பாணம்,

ஓ. ஹெலன் கெல்லரைப் பற்றிக் கொஞ்சம் கூறுவீர்களா?

ப. வீர முயற்சியின் மறுபெயர்: தன்னப்பிக்கையின் உருவம். இருக்கத்தின் பிறப்பிடம் இவர். அமெரிக்காவைச் சேர்ந்த இப் பெண்மனியின் முக்கிய அங்கங்களைல்லாம் குறைபாடுடையன. கண்பார்வைச்சரியில்லை; காது கேளாது; பேசமிட்டார். என்றாலும் இவர் படித்தார். பல அறிவு நூல்களை இப்பொழுதும் எழுதிவருகின்றார். புத்தக ஸீற்பிளையால் வரும் லட்சக்கணக்கான பணத்தை உலகிலுள்ள குடுந்த செவிடர் ஸ்தாபனங்கட்குவதுங்குகின்றார்.

ஒ. போதில்வரன், 1ம் குறிச்சி, காரைதீவு.

கே. “ஜூயிட்டுண்” என்று கூறிய ஓளைவு என் ‘எற்பதிகழுச்சி’ என்றும் கூறினார்?

ப. “தையல் சொற்கேளேல்” என்று சிறிதொடரிடத்தில் முத்தாய்ப்புவைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியால்!

க இரத்தினரிங்கம், கிளிநொச்சி. கே. சுதந்திரனில் “அறிமுகப்படுத் துவிஞேம்” பகுதியை நிறுத்தி விட டார்களோ, என்?

ப. ஆசிரியரே சொல்வதுபோல் சுதந்திரன் இலக்கியப் பத்திரிகையல்ல, அரசியல் பத்திரிகை. அரசியல் சம்பந்தமான செய்திகள், கட்டுரைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படுகின்றது. அதற்கப்புறம் தான் இலக்கிய விஷயங்களொள்ளாம். என்றாலும் பலருடைய கவனத்தையீர்த்த

இந்தப் பகுதியை நிறுத்தியதை மன்னிக்கழுதியாது. விரைவில் மீண்டும் தொடர்களும் என்றே நிலைக்கின்றேன்.

தாண்டவக்கோன்.
மே/பா கலைச்செல்வி,
சுன்னுகம்.

நகைச்சுவைப் போட்டி.

ஒட் போட்டியின் முடிவுகள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் அடுத்த இதழில் முடிவுகளையும் முதற் பரிசுத் தட்டுரையையும் வெளியிட முயன்று வருகின்றேம்.

—ஆசிரியர்.

உங்கள் உடைகளின்
அழுக்கை அகற்றித்
தூய்மையுடன் தீகழுங்கள்.



செவின் லெற்ஸ் சோப் பாவியுங்கள்.

போன். 467.



சுரல்வதி மில்ஸ்,
190, கஸ்தாரியார் வீதி,
யாழ்ப்பாணம்..

6 அண்ணன் சதாசிவம்

பீன் அவளைத் தேடித் திரிந்ததும், அவளை எப்படியும் கண்டு பிடித்துவிடவேண்டும் என்று பாடாய் பட்டதும் உண்மைதான். என்று முயற்சிகள் எல்லாம் படுதோல்வி கண்டு அவளை இனிக் காணவே முடியாது என்று முடிவு கட்டிவிட்டதும் உண்மைதான். ஆனால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் தேடிப் பிடிக்க முடியாமல் போன அவளாருகில் இருந்தில் போய் உட்கார்ந்தி குப் பேன். என்று நான் எதிர்பார்க்க கேவ யில்லை.

நான் அவளிடம் முதன் முதலாக எதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியாமல் திடைக்கு விழித்த வேளையில் அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்டாள்.

“நினைவில்லாமல்ளன்ன? உங்களுடைய பெட்டியை மாறி எடுத்ததும் போதும் அதனால் நான் அலைந்த அலைச்சலும் போதும்! என்றேன்.

“பெட்டியைத் திருப்பித் தருவதற்கு நன்றாக அலைந்துவிட்டார்கள் போலிருக்கிறது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”.



‘இல்லையில்லை. தவறு என் மேலேதான். நான் தான் அவசரத் தில் உங்கள் பெட்டியுடன் இறங்கி விட்டேன், மன்னிக்கப்படவேண்டியவன் நான் தான்’.

‘எப்படியாயிருந்தாலும் நாங்கள் மீண்டும் சந்தித்து விட்டோம். அதுவே போதும். நீங்கள் எங்கே என்னை மறந்து விடுவீர்களோ என்றுதான் பயந்திருந்தேன். அப்படி நடக்கவில்லை’ என்றால் அவள். அவனுடைய கருவிழி கடைக்கண் வரை ஓடிவந்து என் முகத்தை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டது. அவளுடைய கமல முகத்தில் ஒரு மென்னகை நெளிந்தது.

பேச்சு வலுத்தது. பழக்கம் பலத்தது. விளக்கம் விரிந்தது. நான் அவளிடம் இந்தத் தருணத் திலேயே எல்லா விபரங்களையும் கேட்டு அறிந்து கொள்ள முயற்சித் தேன்.....

அவனுக்குக் கல்யாணம் ஆக வில்லை!

அவனுக்குப் பெயர் சரசு இந்தக் காலத்தில் லல்லி லில்லி என்று பெண்கள் அர்த்தம் இல்லாமல் நாகரீகம் என வைத்துக்கொள்ளும் பெயர்களோடு ஓப்பிட்டுப் பார்த்தால் சரசு என்ற பெயர் கன கச்சிதமாக வும் மிக அழகாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பெயர் மட்டுமல்லாமல் அவள்கூட நல்ல அழகிதான். சிவந்த மெல்லிய உடற் கட்டு. எடுப்பான மூக்கு, வண்டு விழிகள், நீண்ட கேசம், சிறிய உடடு, வரிசையான பற்கள்—எல்லாமே அழகாகத்தான் இருந்தன.

அவனுடைய பெற்றேர் யாழ்ப் பாணத்தில் வாழ்கிறார்கள். தகப்பனார் வேளாண்மை செய்து வருகிறார். கொஞ்சம் வறுமைப்பட்ட குடும்பம்.

அவனுடைய அன்னனுக்குக்

கொழும்பில் ஒரு கடை இருக்கிறது. அவருக்குப் பெயர் சதாசிவம். சதாசிவத்துக்குக் கல்யாணமாகிவிட்டது. மணவியாருக்குப் பெயர் லட்சமி. அவர்கள் கொழும்பிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ்கிறார்கள். கல்யாணமான பின்னர் குடும்பம் நடத்தப் போதிய அளவு படித்து முடித்த சரசு தற்சமயம் கொழும்பில் சதாசிவத்துடன் வாழ்கிறார்.

சரசுவுக்கும் ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்து இல்லறத்தில் இருக்கிவிட சதாசிவம் முயன்று வந்திருக்கிறார். இரண்டொரு கல்யாணங்கள் பேசப்பட்டுச் சில பல காரணங்களால் இடையில் நின்றுவிட்டனவாம்.

இந்த விபரங்களை அறிந்து கொண்டதும் எக்கு ஒரு சபலம் தலை தூக்கியது. சரசுவை நானே மனந்து கொண்டால்? சரகவின் தங்கமான குணம். அடக்க ஒடுக்கமான பேச்சு, அமைதியாகப் பழகும் பண்பு எல்லாமே என்னை மொத்தமாகக் கவர்ந்துவிட்டன. ஒருவனுக்கு வாழ்க்கும் மனைவியைப் பொறுத்துத்தான் அவனுடைய எஞ்சியலம் இன்பமாகவோ துன்பமாகவோ முடிகிறது. ஆனால் எல்லா மனைவிமாருமே சரசுவைப்போல இருந்துவிட்டால் வாழ்க்கையில் துன்பம் என்ற வார்த்தைக்கே இடம் ஏது? பிறகு வாழ்க்கை என்பது வெறும் துன்பக் காடு என்று சொன்ன மேதாவியை தூரத்தித் தூரத்தி இகழ வேண்டிய பரிதாபம் ஏற்படும். ஆனால் எல்லாப் பெண்களும் சரசுவைப்போன்ற உத்தம குணம் படைத்தவர்களா? இப்படிப்பட்ட சரசு எனக்குக் கிடைப்பாளா?

முதலில் சரசுவின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வோம். அவனுக்கும் என்னைப் பிடித்திருந்தால் சதாசிவத்தை நானே சந்தித்து

விஷயத்தைக் கேட்டுச் சீர்ப்படுத் தலாம். சரசுவின் எண்ணம் ஏற்குக் கூருக இருக்குமேயாமாகில் இந்த வரையோடு அவனுடைய பெட்டி யைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவளை-இந்த எண்ணத்தை-எனது அடி மனதில் துளிர் த்தெழுந்த ஆசையை-அவள் பால் என்னையறி யாமலே நான் கொண்டிருந்த அன்பைக் களைந்து எறிந்துவிட வேண்டியதுதான். ஆனால் முடிகிற காரியமா அது?

சரசு இன்னும் என்னருகில் இருக்கிறோன். இடை வேளை முடிந்து இன்னும் படம் தொடங்கவில்லை. இந்தச் சமயத்தில் நான் அவளைக் கேட்டுவிடலாமா?

'இன்றைக்கு நீங்கள் படத்துக் குத் தனியாகவா வந்தீர்கள்?' என்று இடையில் அறுந்துவிட்ட பேச்சை மீண்டும் தொடர்புபடுத்தினேன்.

'ஆமாம்' என்றாள்.

நேற்று சதாசிவமும் மனைவியும் இதே படத்துக்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுதே சரசுவையும் அழைத்துவர எத்தனையோ பாடு பட்டாராம் சதாசிவம். சரசு தலைவளி என்று சொல்லி ஆடியோடு மறுத்துவிட்டாராம்.

எத்தனை அன்பு கொண்ட அண்ணானுக இருந்தாலும்-எத்தனை பண்பு படைத்தவளாக வட்சமி இருந்தாலும் அவர்கள் தம்பதி களாக-கணவன் மனைவியாகப் படத்துக்குக் கிளம்பியபொழுது சரசுவும் அவர்களோடு கூடிசென்று எந்த வகையிலும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக ஒதுங்கியிருக்கிறோன். இந்தக் காலத்தில் அசட்டுத் துணிச்சலும், நானே எல்லாம் என்ற அகம்பாவப் போக்கும் 'என், காரியம் முடிந்தால் போதும்' என்ற

சுயநலமும் வளர்ந்துவிட்ட பட்ட ணத்து நாகரிகப் பெண்களில் எத்தனைபேரிடம் இப்படியான பெருந்தன்மை இருக்கிறது?

'சரசு! நீ நிச்சயமாக எனக்கு என்றே பிறந்தவள்தான். எனது போக்குக்கும் உனதுபோக்குக்குக்கும் எத்தனை பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை துயர் அல்லாத வேறொத்துயும் அனுபவிக்காத என்னவற்றைச் சோபிக்கச் செய்ய உண்டிருத்தியால் தான் முடியும்' என்று நான் எனது மனத்துள்ளே எண்ணிப் பெருமைப்பட்டேன்; பூரிப்படைந்தேன்.

நேற்று சரசுவைப் படத்துக்கு அழைத்துவரவில்லையே என்ற குறையால், சதாசிவம் இன்று அழைத்துவந்து விட்டு விட்டுச் சென்றாராம். இனி விட்டுக்குக் கூட்டிச்செல்லபடம் முடியும் நேரமாக சதாசிவம் மீண்டும் வருவாராம். எத்தனை பெருந்தன்மை வாய்ந்த அண்ணன் அவர். அவருக்கு எத்தனை பரந்த மனாம் படைத்த குணக் குணங்களை ஒரு தங்கை இவள்.

'உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?' என்று சரசுவைக் கேட்டுவிடலாமா என்று தோன்றியது. அப்படிக் கேட்டால்—

'எதற்கு?' என்று அவள் திருப்பிக் கேட்டால்—

'உங்களை மனந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் பெரியவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு செய்யலாம்' என்று நான் சொல்லிவிட்டாம். ஆனால்—

எப்படிக் கேட்பது? எடுத்த எடுப்பில் அதற்குள்ளாகக் கல்யாணப்பேச்சை ஆரம்பித்து அவளிடம் ஒரு கெட்ட பெயரை வாங்கிக்

கொண்டால்? ஒரு கேவலமான எண்ணத்தை உண்டுபண்ணி விட்டால்? ஒரு கீழ்த்தரமான அபிப்பிராயத்தைச் சம்பாதித்துக் கொண்டால்?

எந்த விதமாகவும் பேச்சைச் சிதாடங்கமுடியாமல் நான் தவித்த

இந்த வேளையில் மீண்டும் விளக்குகள் அனைத்து படம் ஆரம்பித்தது.

எனக்கோ ஒரு பெருமுக்கு விடுவதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் தெரியவில்லை.

—*—

7. நான் பாக்கியசாலி

“உனக்கு என்னை மனக்கச் சம்மதமா?” என்று கேட்டதுதான் தாமதம் ‘பளீர்’ என்று ஒரு அறைகள்னத்தில் மின்னியது. அறையை வாங்கிக்கொண்ட அந்தப் பாத்திராம் கண்ணத்தைத் தடவிக்கொண்டு விழுந்தடித்து ஓடிய அக்காட்சியை நைகைச்சுவைக்காகப் படத்தில் சேர்த் திருப்பார்கள் போலும். தியேட்டரைச் சிரிப்பொலி நிறைத்தது. ஆனால் எனது நிலையில் இருந்த ஒருவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒன்றில் இருந்த அற்ப சொற்ப தெரியமும் பறந்திருக்கவேண்டும். அல்லது வந்தது வரட்டும் என்ற இனம் தெரியாத ஒரு அசட்டுத்துணிச்சல் ஏற்பட்டிருக்க வேண்டும். எனக்கென்னவோ இரண்டாவதுதான் வந்திருக்கும் என்று நினைக்கி ரேன். கேட்டே விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

‘சரசு!’ என்றேன். என் குரல் நடுங்கியதை என்னுலேயே உணர முடிந்தது.

‘ம்!’ என்றால் அவன்,

‘ஒன்று கேட்கிறேன். கோபிக்கமாட்டார்களே!’

‘இல்லை, கேளுங்கள்.’

‘படம் எப்படி?’ என்று மட்டும்

தான் என்னை கேட்க முடிந்தது. எனக்குப் பேச வராமல் நெஞ்சம் அடைத்துக்கொண்ட பொழுது இந்த இரண்டு வார்த்தைகளும் தான் கைகொடுத்தன.

அவள் பதில் சொல்லவில்லை, சிரித்தாள். அவனுக்கென்ன முத்துப் பல்லைக் காட்டி கலீர் கலீர் என்று சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிடுகிறார். நான் படும் துண்பத்தை யார் அறிவார்?

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் நகர்ந்திருக்கும். நான் மீண்டும், ‘சரசு!’ என்றேன்.

‘என்ன?’ என்றால் சரசு.

‘ஒன்றுமில்லை. என்று விழுங்கினேன்,

‘ஒன்றுமில்லை என்று சொல்வதற்குத் தான் கூப்பிட்டார்கள்?’ என்று சரசு கேட்டாள்.

நான் பேசவில்லை.

‘நீங்கள்’ சரசுவே தொடர்ந்தாள். ‘எதையோ என்னிடம் கேட்க விரும்புகிறீர்கள் போல இருக்கிறது’

‘ஆமாம்,’

‘கேளுங்களேன்.’

‘நீங்கள் கோபிக்கமாட்டார்களே.’

‘எனக்குக் கோபமே வருவதில்லை. தையியமாகக் கேளுங்கள்’

‘உங்கள் பெட்டியை இத்தனை கால்ஶாக திருப்பித் தராததையிட்டுக் குறையில்லையா?’

“இல்லையில்லை. நீங்கள் எப்படித்தான் திருப்பித்தர முடியும். அது சரி. நீங்கள் கொழும்பில் விடுதியிலா இருக்கிறீர்கள்?” என்று சரசு கேட்டான். நான் அவளிடம் கேட்க விரும்பியதைக் கேட்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்து அவள் பேச்சைத் திருப்புவதுடே ராவ

இருந்தது. நானும் அவளுடைய போக்கிலேயே போக விரும்பினேன்.

‘அந்தப் பரிதாபத்தை ஏன் கேட்கிறீர்கள், குருவிக்கூடு போல ஒரு சரங்க அறையில் நான் கிடந்து அவிந்து வேகும் அவஸம் எனக்குத்தான் தெரியும். வேறு யாருக்கும் சொன்னாலும் புரியாது’

“அப்படியானால் அங்கே ஏன் குடியிருந்து கஷ்டப்பட்டுகிறீர்கள். வசதியாக வேறு இடம் பார்ப்பது தானே”

‘சொன்னால் போதுமா? கிண க்க



அவளாருஷில் இருட்டில் போய் உட்கார்ந்திருப்பேன் என்று...

வேண்டுமே. நானும் இரவு பகலாக அலைந்துதானே பார்க்கிறேன்.

“எங்களுடைய வீட்டில்கூட ஒரு அறை காலியாக இருக்கிறது. அதில் இதுவரை குடியிருந்த எங்கள் மாமா ஒருவர் வேறாருக்கு மாற்றலாகிப் போய்விட்டார். யாராவது நல்லவர்கள் வந்தால் அந்த அறையைக் கொடுக்கலாம் என்றிருக்கிறார் அன்னர்”

“அது எனக்குச் சரிப்பட்டு வராதே”

“என்?”

“நல்லவர்களுக்குத்தானே கொடுப்பார்?”

“அப்படியென்றால் நீங்கள் கெட்டவரா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சரசு.

“இல்லாமல்? உங்களுடைய எத்தனையோ ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகி விட்டவன் எப்படி ஒரு நல்லவானது இருக்க முடியும்?” என்று நான் அவள் பக்கம் திரும்பினேன்.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் சம்பவத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறீர்கள். அன்று தற்செயலாக யாரையும் அறியாமல் நடந்த அந்த நிகழ்ச்சியால் உங்களை நான் வித்தியாசமாக நினைக்கிறேன் என்று கருதுகிறீர்கள் போல இருக்கிறது. சத்தியமாகச் சொல்லுகிறேன் உங்களைப் பார்த்ததில் இருந்து—”

“பார்த்ததில் இருந்து?” என்று நான் சடாரென்று கேட்டேன். எனது உள்ளத்தை ஆனந்தமும் ஆவலும் போட்டியிட்டு நிறைத்தன.

அவள் ஒன்றுமே சொல்ல

வில்லை. என்னைப் பார்த்தாள் நான் அவளைப்பார்த்தேன். அந்த இருட்டிலும் கூட அவளுடைய முகத்தில் காணுத காட்சியெல்லாம் கண்டேன்.

“நான் நினைக்கிறபடி நடந்தால் இந்த உலகத்தில் என்னை விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது.” என்று நான் எனது உள்ளத்தை வார்த்தைகளால் தொட்டுச் சொன்னேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“எனக்கு விரைவில் கல்யாணம் ஆகவேண்டும் எனது மனப் பாறையை தன் அங்குப் பார்வையால் நெகிழி வைத்து விழிதழியால் அசையவைத்துக் குடைந்து குடிவந்த கோகிலத்தை நான் மனையாளாகப் பெறவேண்டும்” என்று நானே மீண்டும் சொன்னேன்.

“அந்தப் புண்ணிய வதி யாரோ?”

“குணத்தில், அழகில், உருவத்தில், நடை உடைபாவணை அனைத்திலும் உன்னைப்போலவே இருப்பாள்”

“அவளுக்குப் பெயர்?”

“சரசு!”

எனது மனதில் இத்தனை நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு பாரம் குறைந்துவிட்டது. சரசுவின் மௌனம் அவளுக்கும் என்னைப் பிடித்துவிட்டது என்று என் செவிகளில் ரீங்காரமிட்டவண்ணம் இருந்தது. என்னையறியாத ஒரு மகிழ்ச்சிப் பெருக்கு எனது உடலெங்கும் பாய்ந்து ஓடியது. எனக்குத் தாரமாக இணங்கிய சரசுவக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். ஆமாம். வாழ் நாளெல்

லாம் மனக்கோவிலில் வைத்து அவன் பீப் பூசிக்கப்போகிறேன்.

கிறுவயது முதல் வாழ்வில் என்னை வருத்தி வகைத்து வஞ்சித் துக் கொடுமைப்படுத்திவந்த எனது சின்னாம்மாவும் சித்தப்பாவும் டைட் எனது வாழ்க்கைத் துணைவியை நான் தேடிக்கொள்வதில் குறுக்கே நிற்க முடியாது; நிற்க மாட்டார்கள். நாளைக்கு சரசவுடைய பெட்டி யையும் பொருட்களையும் அவனுடைய வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்துவிட்டுச் சதாசிவத்தில் ம் அறையைக் கேட்கவேண்டும். இவ்வளவு பணத்தையும் பெறுமதியான புடவைகளையும் நான் இத்தனை காலம்வரை பாதுகாத்துத் திருப்பிக் கொடுப்பதில் இருந்தே ஒவ்வுருக்கு என்னில் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். அதோடு அறையும் கிடைத் துவிட்டால் சித்தப்பாவுக்கே எழுதிப் பெரியவர்கள் மூலம் கல்யாளைப் பேச்சை எடுக்கலாம்.

படம் முடிந்துவிட்டது. விளக்கு கள் எரிந்தன. சனத்தின் முண்டியடித்துக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தது.

நான் எழுந்தேன்.

சாசவும் எழுந்தாள்.

“ஒரு விஷயம்.” என்று அவள் பக்கம் திரும்பி வெளிச்சத்தில் அவனுடைய முகத்தைக் கூர்த்து நோக்கினேன்.

“என்ன, சொல்லுங்கள்!” என்றார். அவனுடைய கமலமுகம் ஹெராகச் சிவந்தது. என்னை எதிர்த்துப் பார்க்க இயலாது அவனுடைய கருவிழிகள் ஓடி ஒளிந்து கொள்ள முயன்றன.

“நான் பாக்கியசாலி” என்றேன்.

“நானும்தான்” என்றார் சரசு.

“நாளை கட்டாயம் வீட்டுக்கு வருகிறேன்,” என்று கூறி அவளிடம் விடபெற்றுப் பிரியமனமின் நிப் பிரிந்து சனத்திரளில் கலந்து வெளியேறினேன்.

தெருவில் இறங்கிய நான் சட்டைப் பையில் இருந்து ஒரு கசங்கிய காகிதத் துணைடை எடுத்துப்பிரித்து மின்சார வெளிச்சத்தில் பார்க்கிறேன். அது சினிமாப்ளார்க்க வழங்கப்பட்ட டிக்கட்டின் மிகுதிப் பகுதி அதன் மறுக்கத்தில் சாச இருடில் வைத்து எழுதித் தந்த அவனுடைய வீட்டு விலாசம் இருந்தது.

அந்தாத்தில் மிதந்து ஆகாயத்தில் பறந்து இன்பக் கடலில் நீந்தி ஒருபடியாக எனது அறைக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கு—

அறைக் கதவு திறந்து கிடந்தது, பூட்டு உடைக்கப் பட்டுத் தரையில் கிடந்தது. அறைக்குள் பாய்ந்து ஓடினேன், அறையில் சில பொருட்கள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. முக்கியமான சில பொருட்களை வில்லை; ஆமாம், நான் இல்லாத வேளை யாரோ அறையில் புகுந்து சில பெறுமதியான பொருட்களைத் திருடிக்கொண்டு போய் விட்டார்கள். திருட்டுப்போனவற்றில் சரசுவின்—என னுடைய சரசுவின் பெட்டியும் ஒன்று.

(தொடரும்)

FANCY PALACE
THE HAPPY PALACE
 WITH
HAPPY GIFTS



- ❖ ரூயல் தலைமுடிகள்
- ❖ ரூயல் சுவர்க்கட்டுகாரங்கள்
- ❖ ஷவ்வேர்ஸ் பவுண்டன் பேனுக்கள்
ஆகியவற்றிற்கு

யாழ்ப்பாணத்தில்
ஏ விநியோகஸ்தர்கள்



கண்ணைக் கவர்ந்து மனதை மயக்கும்
பலவிதமான

பரிசுப் பொருட்களை
விசேட தினங்களில்

உங்கள் உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும்,
பேனு நண்பர்களுக்கும்

வாங்கிக் கொடுங்கள்

தந்தி : Fancyware

போன் : 239

பான்ஸி பலஸ்,

27, மெயின் வீதி : : யாழ்ப்பாணம்

உயிர்க் கவி ஆக்கிருவாய்.

—இராச பாரதி—

நீட்டு மதக்கரி கோட்டை நகைத்திடு
 நெஞ்சுசறு வஞ்ச ஜியால்
 ‘பாட்டினிலே யொரு பாரதி’ என்றுரை
 பட்ட மறுந்த தடி;
 காட்டு மரக்கிளை ஊட்டு மதுத்துளி
 கசிய வலர்ந்த இதழ்
 பூட்ட மறுத்தனை... வாட்ட மொறுத்தது
 புலமை சீறுத்த துவே

2

துள்ளு குறும்பு விளம்பு ‘கயல்’ மொழி
 சொல்ல மறுத்த தனுல்
 இல்லை துடிப்பு வயிப்பு சீறப்புகள்
 எஞ்சுசது சொற்றெட்டாரே!
 வள்ளுவர் கம்பர் ‘சிலம்பு’ வரைந்தவர்
 சொல்லிய வாறு சொல
 உள்ளமிருக்குது, வெள்ளமெனக் கவி
 உணர்வு பிறக்கு தீலை;

3

பெட்டு வரைந்தொளி சொட்டு விளம்பிறை
 முட்ட முகரங்கிடு நாள்
 கிட்டு ‘கவித்துவம்’ எட்ட மறைந்தது
 “கீர்த்தி முடிந்த தென்”
 நொட்டைகள் பேசுவர் நூற்றி லடங்கிடா...
 நொந்து விழுந்த வெளைத்
 தட்டி யெழுப்பி யூர்க்கவி யாக்க
 தமிழ்த் தீருவே! வருவாய்.

சுத்தமாக

ஷ்
ஷ்

குகாதாரமுறைப்படி



நவீன இயந்திரங்களினால்

விலையுயர்ந்த மூலம்பொருட்களைக் கொண்டு
தயாரிக்கும்

பெரி



மார்க்

ஸ்பெஷல்

பானங்களையே அருந்துங்கள்
எல்லா இடங்களிலும் கிடைக்கும்

தயாரிப்பாளர்

சுப்பிரமணியன் சேரடாக் கம்பெனி

போன்: 97 வல்வெட்டித்துறை தந்தி: SODA

கி ண:

ரூஜ் - ஸ்ரோர்ஸ்

போன்:
372

2/B, ஸ்ரான்லி ரேட்,
யாழ்ப்பாணம்.

தந்தி:
ESVES

“வள்ளி குளக்கரை செல்வதேன்?”

—‘தீமிலைத் துமிலன்’—

வள்ளும் இளமையின் உள்ளத் துடிப்பொடு
வள்ளி குளக்கரை செல்வதேன்-எங்கள்
வள்ளி குளக்கரை செல்வதேன்-அவள்
கொல்லும் விழியிற் குழுதம் குழைந்திடக்
கொஞ்சம் நிலவும் சரிவதேன்—அந்தக்
கொஞ்சம் நிலவும் சரிவதேன்? (துள்ளும்..)

தோட்டத் துலாஷிலே வாட்ட மடைந்தவன்
தோள்களில் சோம்பல் விரட்டவா? அந்தக்
காட்டுக் கிளிகள் கதைக்கப் பயந்ததும்
கண்களை வீசி மிரட்டவா? (துள்ளும்)

நெஞ்சு வலிதீர் விஞ்சு முலைகளால்
மஞ்சளில் ஒத்தணம் போடவா?-மொட்டுக்
கஞ்ச மூலர் நாணித் தஞ்சம் புகுந்துபின்
காலடி கண்டஞ்சி ஓடவா? (துள்ளும்)

மின்னைப் பழித்திடும் சின்ன இடையினால்
மேகத் திரளினைச் சாடவா?-அந்தக்
கன்னக் கதுப்பிலே தன்னை மறந்தவன்
காதல் வயப்பட்டுத் தேடவா?

கொச்சிப் பழங்களைக் குப்பையிற் கொட்டக்
குவிந்த இதழ்களர் கொல்லவா? அதில்
இச்சைப் படுமச்சான் மெச்சச் சுவைதரும்
இன்பக் கதைபல சொல்லவா?

காளையர் நெஞ்சைக் கலக்கு மிளமையின்
கட்டுடல் காட்டிக் கவரவா?- அவர்
முளை சுழன்றிடப் பாளைச் சிரிப்பொடு
மூல்லையரும்பைச் சிதறவா?

நான் தினைப்பகவ

3. முற்போக்கா? பிற்போக்கா?

—எஸ். பொன்னுத்துரை—

[இக்கட்டுரைத் தொடருக்கு, வார்த்தைகளில் பூமாலை களும் கல்லெறிகளும் கிடைக்கின்றன. ‘என்ன நீரும் கல்வெட்டுப்பாடப் புறப் பட்டிருக்கிறீர்?’ எழுத்தாளரண்பார்களின் சிண்டுகளை வெட்டப் புறப்பட்டுப் பககயைத் தேடிக் கொள்ளுகிறீர்’ என்று ஒரு சாராரும், ‘செய்யவேண்டிய தொண்டு; துணிச்சலான முயற்சி’ என்று பிறிதொரு சாராரும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். எது எப்படி யிருப்பினும், எழுத்தாளரண்பார்கள் திறந்த மனத்துடன் இத்தொடரை விமர்சித்துத் தெரிவிக்கும் அபிப்பிராயங்களை வரவேற்கின்றேன்.]

‘கல்தொன்றி மண்தொன்றுக் காலத்தே முன்தோன்றி முத்த குடியினரான தமிழரின் இலக்கியம் (செய்யுள் துறையைத் தவிர) பிள்ளைப் பருவத் திவிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள நாம் வெடக்கப்படத் தேவையில்லை. ஈழத்துத் தமிழ் இலக்கியமும் பசலைப் பருவத் தினதாகத்தான் இருக்கின்றது. இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளுக்கிடையில், ஓரளவு தன்னை விமர்சனத்திற்குள் வளைத்துக் கொடுக்கும் அள

பீர்க்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதும் உண்மை. இந்த வளர்ச்சியின் பயனுகை, இன்றைய ஈழத்துத் தமிழ்சிருஷ்டி இலக்கியகாரரிடையே, ஒன்றுக்கொன்று முரண்பட்டகருத்துக்களுடன், இரு கோட்டிகள் உருவாகிவருவதை அவதானிக்கலாம். (காலத்திற்குக்காலம் அரசியலுக்காக ‘சீஸன்’ சரக்குகளை எழுதும் கரிக்கையர்களைப் போன்ற வெளவால் களைப் பற்றி ஏன் வீண் பிரச்சனை?) ஒரு கோட்டியினருக்கு ‘முற்போக்குக் கோட்டி’ என்று :லேபல்’ ஒட்டப்பட்டிருக்கிறது. பிரித்துக் கூறுவதற்காக, மற்றக் கோட்டியினரைப் ‘பிற்போக்குக் கோட்டி’ என்று அழைக்க அனுமதிப்பார்களா?

இந்த இரு பிரிவினரும் இலக்கியத்தைப்பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களின் குறைநிறைகளை இந்தக் கட்டத்தில் எடைபோட்டுப் பார்ப்பது நல்லது.

சில இலக்கியப் ‘பெருச்சாளி’கள், ஓய்வு நேரங்களை மட்டுமே இலக்கியத்திற்காக ஒதுக்கிக் கொடுப்பதினால், இலக்கியம் பொழுதுபோக்குச் சாதனம் என்று தப்புக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்

தற்கு (அல்லது கொல்வதற்கு) எத்தனையோ வசதியான சாதனங்கள் இருக்கின்றன. இலக்கியம் வாழ்க்கையின் எதிராலியே. வாழ்க்கை எதிராலியின் ஆதார சுருதி குலையாமல், கலைமெருகுடன் (அதே சமயம் சம்பவங்களுக்குப் பூச்சுக்கொடுக்காமல், பச்சையாக), கற்பனைச் செறிவுடன் (நிர்வாண கோலத்திற்கு உடையணியும் ‘மரபு’க் கற்பனையல்ல;’ மனித எழுச்சி வீழ்ச்சிகள் விஸ்தரிக்கப்படும் பொழுது, இலக்கியம் மலருகின்றது.

இந்த உண்மையின் உருவத்தைக் காணுத அந்தக் நிலைல், ‘இலக்கியம் என்பது கலை; கலை மனதைக் குறிப்படுத்துகின்றது. எனவே, மனிதமனத்திற்குக் குளுக்குப்பு ஏற்படுத்துவதற்கு எழுந்ததே இலக்கியம்’ என்று ஒரு சாரார் ‘நித்திரைப் புலம்பல்’ செய்கின்றனர். இந்த எண்ணம், தெளிவற்ற பல்வேறு ரூபங்களில், வெவ்வேறு வார்த்தைக்குவியல்களில் ஒலிப்பதைக் கேட்கமுடிகிறது. இலக்கியம், மனிதமனத்திற்குக் குளுக்குப்பு ஏற்படுத்துவதற்குத் தான், என்ற வாதத்தினை ஒப்புக்கொண்டால், யாருடையமனதை இத்ப்படுவதற்கு என்பதை நாம அறியவேண்டும். எழுதுபவருடைய மனதை இத்ப்படுத்துவதற்கென்ற எழுதிய பின்னர், தனது அறுவடையைக் கானே ஜந்தாறு

தடவைகள் சுவைத்து மனம் குளிர வாசித்துவிட்டு, சாமபிராணிப்புகை காட்டித் தனது புத்தக அலமாரியில் தூங்கவைக்கட்டுமே! யார் மலருக்கட்டிநின்றது? அதை ஏன் வாசகனின் தலையில் கட்டியடிக்க வேண்டும்? இல்லை, இலக்கியம் வாசகனின் மனதை இத்ப்படுத்தும் பணியானால், குடிகாரனுக்கு மதுவும், காமிக்குப் பெண்ணும், ஏழைக்குச் சோறும் அளிக்கக்கூடிய இதுணர்ச்சியை அல்லது குளுகுளுப்பை எந்த மன்றதை மனங்களை இலக்கிய கர்த்தாவாஸ ஐம் கொடுத்துவிட முடியுமா? புரட்டுத்தனமாக, சுய எழுச்சிகளுக்கு, மன உளைச்சல்களுக்கு, இலக்கியம் என்ற உருக்கொடுத்து, மாரிசனின் மாயமான வேடத்தில், வாசகச்சிதையை இத்திருக்கூட்டம் ஏமாற்ற முனைகிறது. இந்தக் கோவ்டியைச் சேர்ந்த இலக்கிய கார்த்தாவின் மன எழுச்சியினை நன்றாகத் துருவிப் பார்த்தால், ‘ஏ, அற்ப வாசக மாணிடப்பதரோ! என் முளையில் வெடித்துச் சிதறும் எண்ண அலைகளில் உண்ணைக் குளிப்பாட்டி மகிழ்விக்கப் போகி ரேன்’ என்ற அகங்காரமும், ‘அதை யாருக்காவது கொட்டித் தீர்க்காவிட்டால் என் வாழ்க்கை சாபஸ்யம் அடையப் போவதுகிலை’ என்ற தவிப்பம் மண்டிக் கிடப்பதைக் கவனிக்கலாம். ஆனால், உண்மையில், சுயப்பிரக்ஞாயற்ற நிலையில், அவர்களுடைய எழுத்துகளும்

வாழ்க்கையின் ஏதோ ஒரு ரஸ ஶூபப் பிரதிபலிப்பதினுலே தான் ‘எழுத்தாளர்’ என்ற பட்டத்தை அவர்களால் சுமக்க முடிந்தது. இந்த உள் இரகசி யத்தை அறியாமல், கொள்கைகளைற்ற துன்ய நிலையில், அல்லது தெளிவற்ற கொள்கையில் கலங்கிய நிலையில், அல்லது செல்லவித்து உதவாதது என்று குப்பையில் வீசப்பட்ட கருத்துக்களின் தழுவலில், தாங்கள் மண்ணைகத்துப் புழுதியில் வேரூன்றியிருப்பதை மறந்து, விளைவாகத்துத் தந்தக் கோடு ரத்தில் வாழ்வதாகக் கனவு காண்கிறார்கள். இந்தப் போதைக் கனவிலிருந்து விழிப்பு ஏற்படும் பெறுது, காலவெள்ளத்தின் நீர்ப்பிரவாசத்தில் லாவகமாக நீந்த இயலாது, கரையில் ஒதுங்கி நின்று, “நாங்கள் அந்தக் காலத்தில் எழுதினேம்- அது பொற்காலம். இன்று காளான்கள் தோன்றிவிட்டன”* என்று சப்புக்கட்டுவதுடன் திருப்திப் பட வேண்டியிருக்கிறது.

இதன்காரணமாக, ‘முற்போக்கு இலக்கிய காரர்’ என்று சில குத்தப்பட்ட வர்கள் காலத்தை எதிர்த்து நிற்க வல்ல இலக்கியத்தை தாங்கள் பூரணமாகப் படைத்துவிட்ட தாகக் கனவு காணத் தேவையில்லை. ஆனால் இக்கோஷ்டியினர், கட்டுப்பாடாக, ஏதோ ஒரு வரையறுத்த குறிக்கோளுடன் எழுதுவதால், ஏதோ சாதித்துத்தான் விட்டார்கள்

என்ற மயக்கத்தைத் தருகிறார்கள். முற்போக்கு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்து கணிசமான கதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள் நால்வர். அவர்கள்: செ. கணேசலிங்கன், மொஹிதீன், டொமினிக்ஜீவா, டானியல். (இந்த அணியில் வளர்ச்சியடைந்து வருபவர்கள் நால்வர்: அவர்கள்: நீர்வைபொன்னையன், அகஸ்தியர், அரியநாயகம், நடராஜா.) இந்த விஸ்தைத்தான் அனேகமாக முற்போக்கு எழுத்தாளர் வட்டமும் ஒப்புக்கொள்ளும். இவர்களுள் செ. கணேசலிங்கன் (வள்ளி புறப்பட்டாள், ஓரே இனம், அந்த உலகில், காவோலீ விழுந்தது, ஆகிய கதைகளில்), வாழ்க்கையில் நடப்பவற்றைப் படம்பிடித்துக் காட்டுவதில் வெற்றி யடைந்துள்ளார்கள். சிறுகதை உத்தியினைச் சமிபகாலத்துக் கதைகளில் (ரூணம், கரும்பலகை’ ஜீவாவிடமும் காணமுடிகிறது. இதைவிடுத்து இக்கோஷ்டிக்கு டானியலே மன்னன் என்ற முறையில் (இல்லாவிட்டால் கடந்த முன்றரை ஆண்டுகள் இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைப் பிரசரிக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆலாய் பறந்திருக்காதே!) முதுகு சொறியப் புறப்படுவதில் அர்த்தமில்லையென்றே எனக்குப் படுகின்றது. இவர் பிரசரித்த எந்த ஒரு கதையைத்தானும் எடுத்து, ‘இது தான் நாங்கள் நினைக்கும் முற்போக்கு இலக்கியத்தின் இலக்

கணமாக அமைந்திருக்கின்றது, என்று சொல்லமுடியுமா? இந்தி யச் சூழலின் நெடியும், மொழி பெயர்ப்புக் கதைகளின் வாச ஜெயும் வீசுவதை மறுக்கமுடியுமா?

சமூகப் பிரச்சினைகளை விமர்சப்பதும் சித்தரிப்பதும் இலக்கியத்தின் குறிக்கோள்களுள் ஒன்று. மறுக்க இயலாது. ஆனால் ஜீவாவும் டானியலும் குறுகிய வட்டத்தில் சுழன்று, ஜாதிப்பிரச்சினைகளை மட்டுமே சமூக இயலாக நோக்குவது, முன்றும் பிற றயை நிறைநில வாகச் சித்தரிப்பதை ஒக்கும். இந்த இருவரும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைப் பிரதிபலிப்பவர்கள்; தொழிலாளர் மத்தியில் மலர்ந்து ஓள்ள எழுத்தாளர்கள். ஆகையினால், தொழிலாளர் பிரச்சினைகளை உள்ளுணர்வுடன் உடைறுத்துப் பாக்கும் திற நும், அவர்களுடைய ஏற்ற இறக்க எழுச்சிகளை அம்மண மாகச் சித்தரிக்கவல்ல அனுபவமும், இருக்க வேண்டும். இருப்பினும் இவர்களுடைய எத்தனை கதைகளில் தொழிலாளர் மத்தியிலுள்ள எண்ணங்கள், அபிலாணங்கள், பால் எழுச்சிகள், வர்க்கப்பற்று, ஆகியை தத்துவார்த்தக் கருத்துத் தெளிவுடன், மனோத்துவப் பின்னணியில் பின்னப்படுகின்றன? அவ்வளவு ஏன்? எத்தனை கதைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தினைப் பூரணமாகப் பிரகிபலிக்கக் கூடிய

தாக அமைந்திருக்கின்றன? அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கக் கூடிய பிரச்சினைகளைத் திரையிட்டு மறைத்துவிட்டு, ஜாதிப்பிரிவின் வேறு ஒரு பிரிவினரின் பிரச்சினைகளை எழுதுவதாகக் கற்பித்து, வக்காலத்து வாங்கி, அந்த ஜாதியாரின் உயர்வுக்கு உழைப்பதாகப் பிரமை கொள்ளுகிறார்கள். ஜாதிப் பிரச்சினை ‘துடக்குச் சாமான்,’ இலக்கியப் படைப்பிற்குத் தொடக்கடாது என்று நான் சொல்ல வில்லை. அது சமூகத்தின் ஒரு அங்கம்; விஸ்தரிக்கப்படவேண்டும். அதுவே சமூகத்தின் முழுமையும் என்று கணவு காண வேண்டாமென்றுதான் கேட்டுக் கொள்ளுகிறேன். இவர்களைப் பொறுத்தவரையில் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த அத்தனை பாத்திரங்களும் இராமர்களும் சீதைகளும்; இராவணன் கள் செய்த அந்திக்கு எதிராகப் போர்க்கோலம் புனைந்தவர்கள்; அசுக்பிசகற்ற தொழில் வர்க்க வாரிக்கள்! இதற்குக் காரணம், அவர்கள் ஜாதிப்பிரச்சினைச் சரித்திர-அரசியல் பொருளாதார-மனோஇயல் களங்கில் பார்க்காமல், நுனிப்புல் மேய்க்குருகள். இன்றைய அரசியல் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுவரும் மாறுதல் களைக் கவனிக்க மறுக்கிறார்கள், அவர்களுடைய கையில், வரையறுத்த நித்திய உருவம் பெற்றதாகக் கற்பிக்கப்பட்ட துணி கிடைத்துவிட்டது. அகன் நீள அகலக்

திற்கு ஏற்ப ஒரு சட்டை கைத்து, அதையே எல்லாப் பாத்திரங்களுக்கும் அனிகிறார்கள். சட்டை சிறுத்தும் பெருத்தும், பாத்திரங்கள் ‘பழுஞ்’ கோலத்தில் காட்சித்ருகின்றன! புண்ணைக் கண்டு ‘ஆஹா’ என்று கூச்சலிடாமல், நோயின் தன்மைகளை முதலில் அறிய வேண்டும்.

இந்த வட்டத்தில் சேர்ந்தும், அவர் ‘இளைப்பாறு’ வதினால் இந்த லிஸ்டில் சேர்க்கப்படாதவர் ரத்நாதன் வேகம் மிக்க எழுத்து. அவருடைய ‘இலட்சிய நெருப்பு; என்ற கதையின் முற்பகுதியும், நானும் நாங்க களும்’ என்ற கதையும் யதார்த்தச் சூழலை இறுக்கமாகச் சித்தரிக்கின்றன. இருப்பினும் இவர், காலவெள்ளத்தின் பிரவாகத்தில் நீந்தாமல், கரையில் நின்று, தனது ‘சீடரின்’ (அல்லது மைத்துனரின்?) நீந்தல் திறமைகளுக்கு வக்காலத்து வாங்குவதில் காலம் கடத்துவது வேதனையைத் தருகிறது. இவ் வட்டத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களைப் பற்றி இந்தக் கால கடத்தில் விமர்சிக்கக்கூடாது. அவர்களுடைய உத்ஸாகத்தையும் வேகத்தையும் நான் தடைசெய்ய விரும்பவுமில்லை.

இந்த முற்போக்குக் கோட்டியினரின் படைப்புகளில் இன்னொரு குறைபாடு இருக்கின்றது. இவர்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் ‘அலங்காரச்

சொற்களையும், வெறும் வர்னனைகளையும் கொண்டு மக்கள் இலக்கியம் சிறுஷ்டிக்கழுத் தயாது’ என்கிறார். உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் உருவம் பிரதானமே இல்லையென்றும் கருதுகிறார்கள். இது மிகவும் தவரூன் எண்ணம்.

இலக்கியம் என்று சொல்ல வந்தால், நிச்சயம் அதற்கு ஒரு உருவம் தேவை. இருபது வயது எழுத்தாளக் குஞ்ச ஒருவர் லிஸ்தரிக்கக் கூடிய அலுபவங்களைப் பார்க்கிறும், மக்களுக்கு வழிகாட்டி, நம்பிக்கையுட்டி, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை ஓர் அனுபவம் மிக்க விபசாரியால் கூடசொல்ல முடியும். ஆனால் அவள் தனது அனுபவங்களுக்கு ஒரு உருவம் கொடுத்துச் சொல்ல இயலாத்தினால், அல்லது உருவமற்ற கொச்சையில் பிதற்றுவதால், அவள் பார்த்து அனுபவித்த வாழ்க்கை எதிரொலிகள் இலக்கிய அந்தஸ்தை அடையத் தவறுகின்றன. உருவம் இல்லாவிட்டால், கவிதை - றுகதை - நாடகம் - நவீனம் என்று எவ்வாறு இலக்கியத்தின் உட்பிரிவுகளுக்கு இலக்கணம் வகுப்பது? இலக்கியத்திற்கு உருவம் உண்டு என்பதை ஒருவரும் மறுக்கமாட்டார்கள். இலக்கிய உருவம் எதில் தங்கியிருக்கின்றது? வார்த்தைகளில்! அலங்கார வார்த்தைகளும், அழகிய வர்ணனைகளும் கையாளப்படும் பொழுது, உருவம் பட்டைத்தீட்

டப்படுகிறது என்பது என் அபிப்பிராயம். கவரின்றிச் சித் தீரமா? குட்டிச் சுவரில் கரிக் கட்டியினால் தீட்டப்படும் சித் தீரத்தைப் பார்க்கிறோம், விஸ் தாரமான சுவரில், வண்ணக் கலவைகளில், வண்ணமாகத் தீட்டப்படும் ஓவியம் கவர்ச்சி மிக்கது. ஏனே தானே வென்று நிறக்கலவைகளை அன்னிச் சிலர் அப்பிவிடுகிறார்கள் என்பதற் காகக் கரிக்கட்டியினாலேதான் சித்தீரம் தீட்டப்பட வேண்டும் என்று நினைப்பது பைத்திய காரத்தனம். இலக்கியத்தின் அமைப்பே சொற்கள்தான்! அதற்காக தீராவிட முன்னேற்ற கழகத்தாரின் பாணி வெறும் வார்த்தைக் குவியல். (உ - ம. மு. கருணாநிதியின் தேனைகள்) கருத்துச் சூண்டம். இத் தன்மை வசனக்குவியல்களை முவரண அட்டையினாலும், கிளேஸ் காகி தத்தினாலும் இலக்கிய அந்தஸ் திற்கு உயர்த்திவிட முடியாது. இதனை இலக்கியம் என்று ஒப்புக் கொண்டால், யாழ்ப்பாணத்துப் பெரியகடையில் மீன் விற்பவள் பேசுவது இலக்கியச் சுரங்கமல்லவா! ('என் ன ஒசை நயம்! என்ன சந்த அமைப்பு!!)

கடைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) உருவும் கருவும் இன்றியமையாதன. அவை உடலும் உயிரும். ஒன்றின்றி மற்றதினால் தனித்தியங்க இயலாது. இரண்டும் இனைந்தால் மனிதன்; இலக்கியம். ஒன்றின்றி மற்றது பின்ம; நசிவு இலக்கியம். உண்மை அவ்

குட்டு, குத்து, டு

இந்த மூன்று சொற்கள் தமிழ் மொழியானது எவ்வாறு சொற்பெருக்கம் அடைந்தது என்பதைக் காட்டுகின்றன. இவை ஒரே வினையடியிற்பிறந்து வேறு வேறு கருத்துக்களைப் புலப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒன்றேடொன்று பொருட் பொருத்த முடையன.

குட்டு:- தலையிற் குட்டுதல். குட்டிக் கும்பிடுதல், காகம் குட்டி வினையாடல், குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாற் குட்டுப் படல் என்ற பிரயோகங்களை நோக்குக.

குத்து- முதுகிற் குத்துதல் கையாலுங் குத்தலாம்; கத்தியாலுங் குத்தலாம். குத்துக் கோல். குத்தாசி, அம்மை குத்த, பச்சை குத்த, காதுகுத்த, குத்துக்காயம், குத்துக் கரணம் முதலிய பிரயோகங்களை நோக்குக.

குற்று.- நெல்லுக் குற்றுதல். குற்றரிசி.

இம் மூன்று சொற்களிலும் முதனிலை மாருது நிறக அயல் நின் ந மெய்யெழுத்துக்கள் மாறி உரும் பெற்றது. வேறு வேறு கருத்துக்களைப் புலப்படுத்த இவை அமைந்துள்ளன. கருத்துக்கள் ஒரளை நெருங்கிய பொருளையே புலப்படுத்துகின்றன.

குட்டு, குத்து. குற்று என்பன வினையாக நிற்கும்போது முற்றியலுகரமாகவும் பெயராக நிற்கும் போது குற்றியலுகரமாகவும் உச்சரிக்கப்பட வேண்டியவை.

—எப். எக்ஸ். சி.

கருவுக்கு அமுக்கம் உருவத்தை ஊதாசினம் ஆவியைவத்து மாயாஜா பூவைதை ஒக்கும். கருத்தும், நற சொற்சிலம்ப வேடிக்கை, நான் சிலைபடைத்து, அதனுடன் வலி இன்பம் அனுபவிக்க விழை யும் பேதமையை ஒக்கும்.

இரு கோஷ்டியினரதும் குறை பாடுகளை, நினைப்பதை நினைத்தபடி, எழுதிவிட்டபடியால், பத்தினிக்கும் எதிரி, விபசாரிக்கும் எதிரி என்ற நிலையில் தனிநபர் வாதத்தில் ஊன்றிவிட்டேன் என்று குற்றஞ்சாட்டத் தேவையில்லை. நமது இலக்கியம் பிள்ளைப் பருவத்திலிருக்கிறது. பரிசோதனைகள் செய்வதற்கு விசாவித்த வெளியிருக்கிறது. இதற்கிடையில் கோஷ்டி மனப்பானமையில் இயங்குவது ஒரு பக்கம் மனக்கசப்பையும் புலமைக்காய்ச்சிலையும்; மறுபக்கம் துபிபாடுதலையும் முதுகு சொற்றலையுந்தான் வளர்க்கும். இலக்கியம் எப்பொழுதும் வாழ்க்கையைப் பிரதிபவிக்கக்கூடியதாகவும். கலையீரு மிக்கதாகவும், அதேசமயம் வாசகணைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும், சில உண்மைகளையோ கருத்துக்களையோ புலப்படுத்தக் கூடியதாகவும், வாழும் வழியினைக் கோடி காட்டி, நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையவேண்டும். இப்படி அமையும் மக்கள் இலக்கியங்களை காலத்தின் சோதனைகளை எதிர்த்து, உயிருடன் திலைத்துநிற்கும் வல்லமை நெற்றது. (மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில இலட்சணங்களையேனும் கொண்ட சங்க கால நூல்கள் தான் நமது இலக்கியச் சொத்தாக இருக்கின்றன.) மற்றவை குறைமாசப்பினாடங்கள்; நசிவு இலக்கியம். இலக்கியப் பூஞ்சோலையில் மனம் பூரப் பீயலாது அரும்பில் கருவியைவ, பொதுமக்களின் (சமூகத்தின் எல்லாப்பிரிவினாது), வட்டத்தின் தும்) வாழ்க்கையின் (சமூகத்தின் தியக்கமுறை) எதிராலிகளுக்கு உருவம் கொடுத்து, வாசகணின் மனதில் அவற்றை நிலைநிறுத்த

அமுக்கம் கொடுத்து, நல்லனவற்றை யும் வாழும் வழிமுறைகளையும் கோடி காட்டி, தீயனவற்றை நிர்வாண கோலத்தில் தோலுவித்துக் காட்ட வேண்டும். கரும்பலகையிலேதான் வெண்டுள்ளி துலக்கமாகத்தெரிகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ‘ஆபாசம்’ என்று முகம் சுழிக்கத்தேவையில்லை. ஆபாசமும் சமுதாயத்தில் பூர்வோடிக்கிடக்கிறது. அதற்கு புனுருதலையும் அத்தர் வியாபாரியில்லை எழுத்தாள். நாம் முற்கூட்டியே கொண்டிருக்கும் அரசியல்-பொருளாதார கோடி பாட்டிற்கு இயை ஒரு சம்பவம் வலிந்து சிருஷ்டிக்கப்படும் பொழுது, யதார்த்த மணத்தில் தூர் நாற்றம் படிகிறது. கடைத் தூர் முடிவினையும் வலிந்து, தன்து கருத்தினை உபதேசிக்கும் பாணியில்- ‘அறம் செய்ய விரும்பு’ என்ற ரீதியில்- முடிப்பதும் இலக்கிய தாத்தைக் குறைக்கிறது. வாழ்க்கை ஒரு முடிவுருத் பிரயாணம். ஆகவே, மற்றுத்தரிப்பு விழுமிடியாது.

முற்போக்கு இலக்கியம், ‘பிறபோக்கு’ இலக்கியம் என்பது மிக மிகச் செயற்கை முறையான ஒன்று. இலக்கியத்தைச் சௌகரியத்திற்காக மக்கள் இலக்கியம், நசிவு இலக்கியம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வாழ்வின் குறையினை நிறைவினை, நெறியினை-முறையற்ற வற்றை, ஆரோக்கண அவர்களை எழுச்சிகளைச் சித்தரிக்கும் இலக்கியமே, மக்கள் இலக்கியமே, - சங்க காலந்தொட்டு நிலைத்து வந்திருக்கின்றன. இலக்கியம் மக்களுக்காகத்தான் சிருஷ்டிக்கப்படுகின்றது; மிருகங்களுக்கல்லாம் மக்களின் பெருந்தொகையினருங்கு (தொழிலாளரிவைசாயிகளுக்கு)ப்புரியாது என்று, எழுத்தாள் கொக்கைசீல் எழுதத் தேவையில்லை. வாசகணுடைய ரஸ லீனாயை உயர்த்துவதும் எழுத்தாளானது கடமை. கதையில் இலக்கிய சிருஷ்டியில் கையாளப்பட வேண்டிய சொற்களைப்பற்றி இன் நேர் கடுரையில் பார்ப்போம்.

அண்ணுமலை நகரிலே!

— வித்துவான் க. த. வேலன் —

5. தென்னவர் மாண்பு

விறுமையின் தாங்க முடியாத கோரப்பிடியில் மக்கள் வாசுகிறுக்கள் என்பது உண்மைதான். வறுமையைத் தீர்க்கக் கொலையும் கொள்ளோயும் வழிகளாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும் உண்மைதான். இத்தகைய தாங்கமுடியாத வறுமையிலும் இந்தியா-உலகுக்கு எடுத்துக் கொடுக்கும் ஞானச் செலவும் குறையாதிருப்பது ஆச்சரியமல்லவா?

பெரிய மலைகளும் ஆறுகளும் பழும் பெரும் சிற்பக்கலை நுட்பங்களும் சிறந்து விளங்குவது ஒரு பக்கம், இராமாயணமும் பாரதமும் இந்தியாவின் அகன்று ஆழ்ந்த சிந்தனைக்கு எடுத்துக் காட்டு. தென் இந்தியா என்பதும் தமிழகம் வட இந்தியாவிலும் உலகியற் பண்பாட்டில் மேலோங்கி நிற்பதை இருப்பக்கம் அறிந்தவர்கள் ஓரளவு உணரக்கூடும். உலகியல் வரம் வுக்குத் தேவையானை பொறுக்கும் உணர்ச்சி பொறுமை; சகிக்கும் உணர்ச்சி பொறுமை; சகிப்பு, தெற்கே யுர்ந்திருப்பதைக் கடந்த கால, நிகழ் கால அரசியற் சம்பவங்களே எடுத்துக் காட்டும்.

அடே, “உச்சிக் குடுமியிட!” என்பான் ஒரு தி. க. தி. மு. க. ‘பெரியா’ மனியம்கை வாழ்கி! என்பான் அந்தக் கிராப்புத் தலைப் பிராமணன். கேள்வி என்ன? பதில் என்ன? கேள்வியின் நோக்கம் கேளி, மறுத் தரனிலும் அது மறைந்து கிடக்கிறது. கோபமூட்ட வேண்டுமென்ற எதிரியின் எண்ணம் முறியடிக்கப்படுகிறது. நகைச்சுவை கலந்த கேள்வியும் பதிலும் தென்னகத்தார் பொறுமைக்குச் சுவை ஊட்டுகின்றன.

ஆனந்த விகடன் ஒன்றே தமிழர் நகைச்சுவைக்கும் பொறுமைக்கும் எடுத்துக் காட்டு. பிரசண்ட விகடன் தோன்றலாம், நின்று நிலைக்க முடியாது. என்? பிரசண்டம் தமிழர் இயல்புக்கு மாறானது. பிரசண்ட விகடன்களை ஆனந்த விகடன்களால் வென்றுவிடக் கூடியவர்கள் தமிழர். வாழ்ந்து உண்மை கண்டவர்கள் தமிழர். நகைச் சுவையும் பொறுமையுமே வாழவிரும்புவர் கண்கள். சிரித்து வாழுத் தெரியாதவன் பகலை இருட்டாக்கும் பேர்வழி என்று சொல்லுவார் திருவள்ளுவர்.

இன்ப துன்ப இயற்கையும், அவை தவிர்க்க முடியாமையும், வாழ்வு நிலையாமையும் நன்கு உணர்ந்த மனிதன், தான் வாழும் குறுகிய காலத்தை இன்பமயமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த இன்பம் நீதி சார்ந்த இன்பம்; இதனை உணர்ந்து விட்டார்கள் தமிழர்.

இத்தகைய மன நிலைக்குக் காரணமுண்டு. வடக்கே அகன்று கிடக்கும் ஆசியப் பெருநிலப் பரப்பு வட இந்தியர் குண நஸ வேறுபாட்டிற்கு ஒரு காரணமாயமைந் திருப்பது பேரவ, தெற்கே விரிந்து கிடக்கும் பெருவுக்கடல் தென் இந்தியப் பண்பாட்டிற்கு ஒரு காரணமாகும். வடவர் மூனை வளமும் தென்னவர் நெஞ்சப் பெருக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.

சங்ககாலப் புவவரும் சங்கம் மருசிய புவவரும் அவரைத் தொடர்ந்து நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தன் முதலிய நாயன்மாரும் ஆழ்வாரும்

வளர்த்துவிட்ட நெஞ்சக் கனிவைத் தென்னகத்தின் அருட்கோபுரம் கனில் மத்திரமன்றிக் கோவண்ண் டியிடமும் காணக்கூடும்.

தனுஷ்கோடியை நோக்கி விரைந்து சென்றது கப்பல். கப்பலில் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரமும் இருந்தது. ஆனால் அது தெரியவில்லை. அதிகாரம் செலுத்துவதற்கு என்பது ஒன்று; வழிகாட்ட என்பது மற்று ரென்று. இரண்டாவது வகையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்கள்.

தாயகம் மறைந்தது. தலைமன் அர் தெரியவில்லை. தனுஷ்கோடி! அதுவும் தெரியவில்லை. தாயகத்தின் மறைவு கவலை தந்தது. கரை தெரியாத நடுக் கடலில் கப்பலின் மேல் தட்டில் நின்றேன்; சுற்று முற்றும் பார்த்தேன். கரையைப் பிரிந்தாலும் கரை தெரிவது ஆறுதலா யிருந்தது. அந்த ஆறுதலும் மறைந்துவிட்டது. எதிர்க்கரை தெரியவில்லை. அது மனித வாழ்வின் ஒரு நிலையை எடுத்துக் காட்டியது. “அதோ! ஊர் தெரியதுங்க” அது தானுங்கராமர் அனை என்றார் அடிக்கடி போய்வரும் ஓர் அன்பர். ராமர் அனையா? இராமாயன் காவியம் எனக்குள்ளே ஒரு தரம் சுழன்றது.

இராமன் என்ற சொல் மந்திரச் சொல். இலக்கிய உலகிலிருந்து மத, அரசியல் உலகுவரை கோடிக் கணக்கான மக்களை வசப்படுத்தி யுள்ளது. ‘இராமன் சு மாம் ப மங்கள் வைத்திருக்கிறோன்’ என்றுதான் கணித ஆசிரியர் கணக்குச் சொல்லிக் கொடுத்தார். “இராமா, இராமா” என்று உயிர் விட்டான் தசூதன். “நிற்பிரிவிலும் சுடுமோ பெருங்காடு” என்று இராமன் வாயை மூடிக் கானக வழிநடந்தாள் ஒரு கற்பின் செல்லி. இராமராஜ்யம் காண ஆசைப்பட்ட காந்தியடிகள், கருபதி ராகவராஜாராம் பதீத

பாவன சீதாராம் என்று சொல்லி ஆவிப்பிரிந்தார்.

அந்த இராமர் அனையை நான் பார்த்தேன். இராமர் இருந்தார். அவர் கையில் அந்த அணிற்பிள்ளையும் இருந்தது. அணிற்பிள்ளை அனைகட்ட உதவிய நன்றியைப் பாராட்டி, அதன் முதுகைத் தடவி கொடுத்தார் ராமர். என்ன அழகான முன்று கோடுகள்! அற்புதமான கதை இந்த அணிற்பிள்ளைக்கதை. சிறுவர் இலக்கியம் இராமாயன காலப் பழமையுடையது. அதை எழுதிய சிறுகதை மன்னன் யாரோ?

பாரத புண்ணிய பூமியைக் கப்பல் தொட்டது. கரையைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! நீராமகளிர், மகர் கூடக் கடலுக்குள்ளே நீச்சலடித்து விளையாடினார்கள், இலக்கிய உலகத்து மனிதர் இந்த நிஜ உலகத்துக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் சுழியோடிக்கொண்டு, ‘கொழும்புக்காக குடுசாமி!’ கரல்னைக் குடுசாமி! என்று கெஞ்சினார்கள். சரி, பாரதபுண்ணிய பூமியில் பார்க்க வேண்டியதைப் பார்த்து விட்டேன். பட்டினி பாதாளம் வரை பாய்ந்திருந்தது. கொழும்புக் காசை எறிந்தார்கள், சிறுவர்கள் சுழியோடி எடுத்து வரய்க்குள்ளே அடக்கிக் கொண்டார்கள். அந்த வேதனையான வேடிக்கைக்குள்ளே, கப்பலோட்டிய தமிழ்ன் என்று தினைக்க நான் தவறவில்லை.

பிச்சைக் காரர்கள் பிறங்கித் தின்றார்கள், என்னை முதலாளி, முதலாளி என்றார்கள். என்னிடமுள்ள முதலை அவர்கள் எங்கே கண்டார்கள். எனது சிறு பெட்டியைப் பறித்துத்தவ முன்வந்தார்கள். நான் ஆசையவில்லை. தொழில் மகந் துவத்தை உணர்ந்தவன் போல என் பெட்டியை நானே தூக்கிக்கொண்டு பிச்சைக்காரப் பட்டாளத்தின் நடுவே

மிடுக்காக நடந்தேன். பட்டாளம் கதவைத் திறந்துவிட்டது. வண்டி யில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். என்ன மாட்டு வண்டியிலா? என்று கேட்கிறீர்களே? இல்லை அங்கே எல்லாமே வண்டிகள் தாம். ரெயில் இல்லை, புகவண்டி அது.

அப்பொழுதெல்லாம் சுங்கப் பரிசேரதனை கிடையாது. போக்கு வரவு செய்தவர்களெல்லாம் மகா யோக்கியர். அது, 1943ம் ஆண் டல்லவா?

இந்தியா இந்தியாதான், ரூபா, சுதம் போய் விட்டது, என்னிடமுள்ளதை அணு பைசா வாக என்ன எனப் பழகிக் கொண்டிருந்தேன். பரந்த அந்த மனல் வெளியிலே புகவண்டி சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அது இண்டோ கிலோன் எக்ஸ்பிரஸ். கடவில் இருந்து புறப்பட்ட நீண்ட பாம்பு ஒன்று வணிலில் வேகமாக ஊர்ந்து செல்வதைப் போன்ற காட்சி அது. வண்டி புறப்பட்டு விட்டதா? பிச்சைக்காரர்கள், என் இனகிய நெஞ்சைப் பதம் பார்த்துவிட்டார்கள். என்னையும் பிச்சைக்காரர்கள். ஆக்கியிடுவார் களே என்று பயந்த எனக்கு வண்டி புறப்பட்டது ஆறுதலாக இருந்தது. கடற் காற்றும் வெக்கையைத் தள்ளி விசியது.

பிச்சைக் காரர்களா இவர்கள்! கெட்டிக்காரர்கள்! குழந்தை குட்டி கோடு பிச்சை எடுக்கிறார்கள், குடும்ப சமேதாகப் பிச்சை எடுக்கிறார்கள். பிச்சை எடுப்பது ஒரு கலையா அல்லது ஒரு வித்தையா? அது இரண்டுமே தான் இந்திய வணிலில் கால்வைத்த என் கால்வணில் பட்ட அந்தகாட்சி, என்னை என்னவோ செய்தது, செய்து வர விற்கு, இந்தியாவின் துவற முகங் களிலொல்லாம் இந்தக் காட்சியா? இது தான் இந்தியா வெளிநாட்டினர்க்கு கொடுக்கும் வரவேற்றா?

சென்னை பட்டினம் போறவெருக்கு, அந்த வண்டி புதுமாதிரியாகக் கூவிக் கொண்டு சென்றது. பிச்சைக்காரர்களும் எங்களோடுதான் பிரயாணம், ஒவ்வொருவராக வந்தார்கள் அவர்கள் பிச்சைகேட்கவில்லை, அவர்கள் ஆடினார்கள், பாடினார்கள். சிலர் பிரபல பாடகர்போலப் பாடியும் சொற்பொழிவாளர் போலப் பேசியும் பொருவாட்டிப் பொருநராக விளங்கினர். ஏழ்மையில் மிதந்து வந்த கலைத்திறம் என்னைத் திடைக்கக் கூவத் தது. எங்கள் நாட்டில் பல ஆயிரம் செலவழித்துப் படிப்போரிடமும் காணமுடியாத கலை நலனை இந்தப் பட்டினிப் பட்டாள ததிடம் கடவுள் வைத்துவிட்டாரே. கலைச் செல்வி மீது எனக்குக் கோயும்தான் வந்தது.

ஒருவன் வயிற்றில் அடுத்துப் பாடினன். இன்னென்றால் நெஞ்சில் குத்தீனன். அந்த அடியும் குத்தும் தாளம் தப்பாத அடி, குத்து. அந்தத் தாளத்தைச் சுலைக்க எங்கள் மனதைக் கொஞ்சம் கடினமாக்கிக் கொள்ளத்தான் வேண்டும், அது முடியாவிட்டால் தயவு செய்து ஒரு அனுவை எடுத்துப் போட்டு விடுகள். ஒரு காதைப் பொதிக் கொண்டு காலஞ்சென்ற கிட்டப் பாறைப் பொருவாட்டி, ஒருவன் வருவான். அவன் கிட்டப்பாவின் வாரிசு, “காயாத கானகத்தே..”, இது தொகையரு, ‘தேடிவந்தேனே புள்ளிமானே’ இது சிந்து. இதுவும் வேண்டாமா? சி ரி அறையணைப் போட்டு விடுகள். மற்றவன், அன்ன கையிலே ஒரு கொட்டாஞ்சி அது என்ன கொட்டாஞ்சி? அதுவா, அது தான் சிரட்டை. அந்தச் சிரட்டையின் குறுக்கே ஒரு தடி. அதில் 2,3, கம்பிகள். இந்தத்தமிழ்பூரு, நாராதர் தமிழ்பூரு சுருதி சுத்தமான லய சங்கீதம். காதல் பாட்டு இவருக்கு வராது பிரயாணிகளைப் பக்தி பரவசப் படுத்துகிறவர் இவர்தான் இவரும் வேண்டாமா உங்களுக்கு. சி ரி,

காலனைவாவது போட்டுக் கடத்துங்கள் ஆளை.

வண்டியும் மண்டபத்தை நெருங்கி விட்டது. பிச்சை எடுப்பதற்கு என்னவேண்டும்? பிறர் மனதை இளக்கசெய்ய வேண்டும். கலை, சங்கீதம், நடிப்பு இவற்றிற்கு இளகாத மனித நெஞ்சமுண்டா? புதைவண்டிகளுக்குள்ளே சிறப்பாக நடைபெறும் இந்தத் தொழில் மக்களின் வறுமையை மாத்திரம் உணர்த்தவில்லை. தென்னிந்திய மக்களின் இரத்தத்தில் கலந்துள்ள கலையுணர்க்கித் திறமையையும் அல்லவா வெளிப்படுத்துகிறது. கலவி வாசனையற்றவர்கள், எழைகள், இருக்கவும் இடமில்லாதவர்கள் வெளிப்படுத்தும் கலையம்சம் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. வறுமை வரட்சியில் நுண்மையான கலைப்பயிர் தோன்றமுடியுமா? என்பது நல்ல கேள்விதான். மற்ற நாட்டினர்க்கில்லாத பாரங் பரியமும்

குழலும் இருப்பதினால் வறுமையென்னும் வெப்பத்தின் கொடுமையிலும் அந்தப் பயிர் நிலைத்து நிற்கின்றது. மேதை கிட்டப்பாவைக்காணும் பாக்கியம் அந்தப் பிச்சைக்காரனுக்குக் கிடைத்திருக்காது. கிட்டப்பா அவனுக்கு வெகு தூரம் ஆலை கிட்டப்பா உணர்ந்து வெளியிட்ட கலை, அவனுக்குப் பழக்கமானது, வெகு அண்மையிலுள்ளது.

‘எழனி, எழனி’ என்று இகரத்தை எகரமாக்கி முகர பேதஞ்செய்து கூவிக்கொண்டே ஓடி ஓடி இளநீர்விற்கும் அந்த வணிகளிடமும் ஒரு திறமை இருக்கிறது. இள நீரைக் கையிலைடுத்துச் சூழ்ந்திச் சூழ்நிச் சீவித்தன்னுகிறன் மின்னல் வேகத்தில்; நீர் சிந்தாமல் பருகத்தருவான். உள்ளேயுள்ள வழுக்கலைத் தோண்டித் தின்ன ஒரு கரண்டிகூடத் தருவான் அது தேங்காய் மட்டையைச் சீவ அப்போதே செய்யப்பட்டது. —தொடரும்.

இன்பம் தரும் இனிய

இன்ப நிலையம்

சுவை நிறைந்த,

விலை குறைந்த

சிற்றுண்டிகட்கு,

இன்ப நிலையம்

நறுமணம் மிகுந்த காப்பி,

தேநீர் யானங்கட்கு,

இன்ப நிலையம்

உங்கள் திருப்தியே

எங்கள்மகிழ்ச்சி.

கல்யாண வைபவங்கட்கும் மற்றும் விசேஷவிழாக்களுக்கும் ஓடர் பலகாரங்கள் செய்து கொடுக்கப்படும்.

இன்ப நிலையம்

ஏன், ஏன், ஏன்

குழந்தைகளின் குறும்புச் சிரிப்பை
இடி பெண்களின் இயற்கை எழிலை
இடி திடுமணக் காட்சிகளை

உயிரோவியமாக்கித் தருகின்றேம்.



பி பி
றி றி
னி னி
ஸி

(உரிமையாளர் :

M. நடராஜா)

கே. கே. வி. வி. வி.

பெரும்பாலும் பொதுப் பாதுகாப்பு பொதுப் பாதுகாப்பு

பொதுப் பாதுகாப்பு பொதுப் பாதுகாப்பு

பொதுப் பாதுகாப்பு பொதுப் பாதுகாப்பு

கன்னுகம்.

நடராஜா நடராஜா நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா நடராஜா நடராஜா

எனது சென்னை அனுபவம்:—3

“கிரிஷ்ணல் வேறுங்களா?”

மாஸ்டர் சிவலிங்கம்

சென்னை - தேநும்பேட்டை
யிலுள்ள எமது அரை ற யில்
அமர்ந்து, அன்றையத் தபாலில்
வந்த சுதந்திரனை வெகு கவா
ரஸ்யத்துடன் படித்துக் கொண்
டிருந்தேன்.

“கி ரி ஷ் னை ல் வே னு ங்
களா?” என்ற குரள் என் காது
களைத் துளைத்தது. ‘கிரிஷ்ணல்’
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீண்டும் பத்திரிகை படிக்க
ஆரம்பித்தேன். ‘கி ரி ஷ் னை ல்
வே னு ங்களா?’ என்று மீண்டும்
முன்னைவிடச் சுற்று உரத்துக்
கேட்டது. பத்தி ரி கையை
மடித்து ஒரு பக்கத்தில் வைத்து
விட்டு, வாசலை உற்று நோக்கி
னேன்.

பராசக்தி கேண சன்
லோங்ஸ் சகிதம் - அதாவது
முழங்கால் வரை மடித்துவிட்ட
லோங்ஸ் பேர்வனி ஒரு கைவண்
டியுடன் காட்சி அளித்தான்.
கைவண்டியில் ஒரு பெரிய பிப்
பா காணப் பட்டது.

‘கிரிஷ்ணல் ஒரு புட்டி
ஊத்தட்டுங்களா சார்?’ என்று
கேட்டான் அம்மனி தன்.
இருட்டு அறைக்குள் கறுப்புப்

பூனையை விட்டுத் தேடச்
சொன்ன மாதிரி இருந்தது
எனக்கு. பின்பு ஒருவாறு ஒரு
முடிவுக்கு வந்து ‘என்னப்பா
இது? குடிக்கிற பானமா? தித்
திப்பாக இருக்குமா? இந்த
வெயிலுக்கு இது குடித்தால்
நல்லதா?, என்று அடுக்கிக்
கொண்டே போனேன்.

புருவங்களை நெழித்துச்
சுழித்து ஏற இறங்க என்னைப்
பார்த்துவிட்டு, ஏனைச் சிரிப்பு
டன் ‘சார்! விளக்கு இருக்குதுங்
களோ.., விளக்கு... அதுக்குள்ள
இதை ஊத்தினாத்தான் விளக்கு
எரியும்... கிரிஷ்ணல் இல்லே
ண்ணு, விளக்கே இல்லை சார்...’
என்று விளக்கிக் கூறினான்.

‘அடடே! ஈண்ணென்னையா?’ என்று ஆச்சரியத்துடன்
கேட்டேன். ‘ஆமா சார்! அது
தான், அதுதான்... நீங்க ஊருக்
குப் புதிசு பேரலிருக்கே?’
என்று வாயைப்பிளந்தான்.

ஆங்கிலத்தில் ‘கெரளின் ஓயில்
என்ற வார்த்தை சென்னையில்
‘தமிங்கிலத்தில்’ என்னபாடு படு
கிறது பார்த்தீர்களா?



ஆத்திரம் மாணவனை அடித்தது. அன்பு ஆசிரியரை அடித்தது, முதற் காயம் இமைப்புகுவதத்தில் கிடந்து இரத்தத்தைக் கொட்டியது. இரண்டாவது காயம் அடி மனத்தில் ஆழப் பதிந்து ஆசிரியரை வறுத்தெடுத்தது. முடிவு...? ராஜாஜி அவர்களின் உள்ளும் கவர்ந்த ஈழத்து எழுத்தாளர் “கலைச்செல்வி” வாசகர் களுக்கு அளிக்கும் முன்றுவது படைப்பு—“தகிப்பு”.

தகிப்பு

— ஈ. வோ. —

ஓமைக் காயமாகிவிட்ட என் மனதை விண்ணடு சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பார்கள் ‘இதுவா, இதற்குத்தான இவ்வளவு துடிப்பு; ஜீயா, பைத்தியமே, உன் தொழி அருக்கு இவையெல்லாம் சகஜம், என் பார்கள், கேவியும் ஏனானும் தெறிக்க. பிறர் பேசுயும் சிரித்தும் எனக்குப் பலன் கிடைத்துவிடுமோ? வினைத்தவன் அறுக்கவேண்டும், அதுதான் விதி.

எதை வினைத்தேன்; எப்படி அறுப்பது?

நல்லதை வினைத்தால், அதைப் பயிராக்கிப் பலன் கண்டு அறுக்கலாம்; தீயதை வினைத்துவிட்டு, அதைப் பியிராக்கி வளர்த்து ஒன்று, பத்தும் இருபதுமாய் வர அறுப்பதென்றால்...அப்பப்பா, அதை நினைக்கவே நெஞ்சின் ஒவ்வொன்றுவும் தூடிக்கிறதே, என? வினைத்த தீயதை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துக் கொண்டால், அல்லது முளையிலே அழித்துவிட்டால்...அது தான் சரி.

மனதின் கோணற் போக்குகள் மாத்திரமின்றி மனதின் ஜீவத் துடிப்புங்கூட இருளின் தனிமையிலே அதது பிறந்த கோலமாக எழுகின்றன. அன்று காலையில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தைப்பற்றி,

பகல் முழுவதும் எனக்குத் தெவிந்து ம் தெரியாமலும் விசாரணை நடந்திருக்கிறது; தீர்ப்பு இருளின் தனிமையிலே, அந்த ஜீவத்துடிப்பின் ஓர் அஸையிலே பிறந்தது: ‘நீ செய்தது பிழை; பொறுக்கி எடு; அல்லது முளையிலேயே அழித்துவிடு.

சகிக்க முடியாத தூய்மை பொலியும் அந்தத் தீர்ப்புக்குத் தலை வணங்கினேன்.

அ வ இன க காண்பதற்காக எழுந்து நடந்தேன்.

அவன்-அவனைப்பற்றிய நினைவு மூல் ‘சூரீ’ என எண்ணச் சதையில் ஏறி வலித்தது.

அவன் என் மாணுக்கன்; ஆரூப் வகுப்பிலுள்ள முப்பத்தொரு தனித் துவமான பிஞ்சுக்களிலொன்று.

அவன் பெயர் சோதிநாதன்.

நான் என்னையே உள் நோக்கி விமர்சித்துப் பார்க்கும் இப்போது தான் எனக்கு அவன் மீது ஒரு நிரந்தர வெறுப்பு ஏன் கவிந்தது என்று உணர முடிகிறது.

அவன் ஓர் அவவல்சனம்; கட்குழியினுள் ஆழந்த சின்னங் சிறிய கண்கள்; சிறிய முக்கு; முன்னே புடைத்து நிற்கும் வாய்; இல்லையென்னும்படியான நாடி; கரிய

நி ற ம்—இவையெல்லா வற்றையும் சீர்த்து மாணவர்கள் அவன்கள் சிங்ரான் ஜி” ஆக்கிவிட்டனர். என்னைப்பறியாமலே நான் அவனை வெறுத்தேன்.

அன்றா காலையில் என் அப்பாவின் கடிதம் வந்திருந்தது.

அப்பா-அவர் என்னை மன்னிப்பாரா—அறுபது வயது அனுபவத் தடிப்பினாலும் நான் சாகாத மனிதர் அவர் ஊனிலுள்ள காணிசினின் எல்லைக்கெல்லாம் தான்றியாகக் காலத்திலேயே பிழையாகிட்டன என்ற பிரமை அவரைப் பற்றிக் கொண்டதனால் அவர் கேட்டேறிப் பணங்கரைத்தார். அது அவருக்கு இன்பப் பொழுது போக்கு; எனக்கு சகிக்கருடியாத வேதணை. இப்பொழுதும் ஏதோ வழக்காம்; அவசியம் பணம் வேண்டுமாம்.

மனம் தீப்பிடித்து அனைத்து போன சமயத்தில் வகுப்புள்ளுத்தேன். அப்பொழுதுதான் சோதிநாதனும் வந்திருக்க வேண்டும்; அவன் என் முன் நின்று, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ” என்னுன். நான் அவனைப்பார்த்தேன்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அவன் நின்றான். என்னையும் வியர்வையும் ஜக்கியப்பட்டுப் பிசுக் கேறியமுகம்; அதிலிருந்து வழியும் ஒருவகை அநாகிரிகப் பளபளப்பு; தோட்டப்பட்டையிற் கிழிந்துபோன அழுக்குச் சட்டை; ஒருகாலத்தில் நிலை நிறமாய்ப் பிறந்து, இப்பொழுது வெளிநியும் வெளிருமலும் விசித்திர வண்ணங்காட்டும் காற்சட்டை; முழங்கால் வரை படிந்த தெருப் புழுதி—அவனைக் கண்ட என் மனம் அருவருப்பை உமிழ்ந்து கக்கியது,

அடிமனதில் அழுந்து புதைத்து விட்ட எண்ணங்களின் செயல் நிலைகளே அலாதியானவை.

நான் பிந்தி வந்தமையைக் குற்றப்பன்று நான் உணரவில்லை. ஆனால் சோதி நாதன் பிந்திவிவந்தமை குற்றமென எனக்குப்பட்டது. நீதிக்கு இரண்டு பார்வை இல்லையே.

வகுப்புகளில் ஆசிரியர்களுக்குச் செல்லப்பிள்ளைகள் உண்டு. கருணைகரன் என் செல்லப்பிள்ளை. அவன், அப்பொழுது எழுந்து நின்று கண்ணொக கசக்கினான். “இவன் பள் விக்கு வருகிறபோது என்னைத் தன்னிவிழுத்தி அடித்தான். இந்தக் கையைப் பாருங்கோ; வீங்கிவிட்டது, என்று கையைக் காட்டினன். வீங்கியினக் பன்பளத்தது.

என்மனம் சோதி நாதன் மீது குற்றம் சுமத்தியது. முதற் குற்றம் பிற்திவின்தமை; அடுத்தது கருணைகரன் தாக்கியமை. குற்றம் சுமத்திய அக்கணமே நான் தீர்ப்பையும் தீர்மானித்துக் கொண்டேன். தீர்ப்பு நிதானிக்கப்பட்டபின் நடைபெறும் விளக்கத்தில் வெறுமையேநிழலாடும். வெறுமையான விளக்கம் நடந்தது; அதனால் தீர்ப்பு மாறவில்லை.

நான் தீர்த்த தீர்ப்பு என்னுட்கிடந்து அனுவனுவாக, ஆனால் வேகமாக விளாந்து முற்றிய போது கோபம் பிறந்து என்னை மயக்கிக் குருடாக்கியது.

நான் எழுந்து தாக்கிய வேகத்தில் சோதிநாதனின் தலைபக்கத்தில் நின்ற கட்டைச்சவர் விளிம்பில் மேற்கியது. “ஜெயா, அம்மா” என்ற அலறோடு இடக்கண்ணைப் பொத்திக்கொண்டு, அந்தப் பிஞ்ச வாடிக் கீழே விழுந்தது. இடக்கண்ணையின் மேலிமைப் புருவத்தில் ஆழமான ஒரு வெட்டு; அது வாய் திறந்து இரத்தத்தைக் கொப்பளித்தது. எல்லாம் ஒரு கணப் பின்னத்தில் நிகழ்ந்துவிட்டன.

என்மனம் இருண்டது. புலன்

கள் கண நோம் செயலற்று ஸ்தம் பித்து நின்றன. மனவிருள் வெளுக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு மரணவன் என்னளவில் கிணற்றுள் இருந்து பேசுவது போல பேசினுன்: “கருணைகான பொய் சொன்னான். நேற்று வீட்டுப்படியில் சறுக்கி விழுந்து விட்டதாகச் சொன்னான். யாரும் அவனை அடிக்கவில்லை. என்னுடன் தான் காலையில் வந்தான்”

அப்பொழுது மனசும் மனசின் உள் மனசும் அங்கு கிடந்த எண்ணங்களும் எண்ணங்களின் உள் எண்ணங்களும் எல்லாமே பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தன.

சோதிநாதன் மருந்து கட்டுப்படுத்த தகுந்த துணையுடன் அழுப்பப்பட்டான். ஆனால் என் மனத்தகிப்புக்கு மருந்திடவந்த அறியோசக்தி குன்றிச் செயலிழந்தது.

எனது இந்தத் தகிப்பு நிலையில்.....

என் அனுபவங்களைக்கொண்டே நான் பிறமனித மனங்களை அடிவிட முயலும் அந்திலைபோய், என்னையே நான் அளவிடும் ஒரு நிலைத்தித்தது.



அந்த அனுபவத்தில் அப்பாவும் நானும் வாதிகளாக நிற்கிறோம். மூர்த்திவாத்தியார் பிரதிவாதியாக நிற்கிறோம்.

* * *

கோவி விளையாட்டில் வெற்றிக் காகக் கிடைக்கும் ஒவ்வொரு குண்டின் மதிப்பும் எவ்வளவெண்பதை அதை அனுபவித்து விளையாடும் எனக்கல்லவா தெரியும். ஒரு குண்டை இழக்கவேண்டி வந்தால் என்னையே இழப்பது போன்ற ஒருணர்வுப்படரும். அப்போது எனக்கு வயது பதின் மூன்று. அந்தக்காலத்தில் யாராவது விளையாட்டுக்குக் கால நேரம் உண்டென்றால் அதை என்னால் உணரமுடிவு தீவில்லை. பள்ளிக் கூடம் தொடங்கி விட்டாலும் எதிரியிடமுள்ள அத்தனை குண்டுகளையும் பறிக்கிற வரையில் விளையாட்டு நிடிக்கும்; அது என்னுள் முற்றிய நியதி.

அன்று வகுப்புள் நுழையும் போது காலை பத்து மணியாகிவிட்டது. மூர்த்தி வாத்தியாரின் பாடம் நடந்து கொண்டிருந்தது'. என்னைக்கண்டதும் பையங்கள் சிரித்துவிட்டார்கள். அந்தச்சம்பவத்தை இந்த நிலையில் என்னும்போது கூடச் சிரிப்புவருகிறது. "யார் நீயா, எங்கே போயிருந்தாய்" மூர்த்தி வாத்தியாரின் குரல் என்னைக் குழப்பியது.

"நான் வாத்தியார்...வந்து...வந்து...வந்து" நினைப்பதைச் சொல்லமுடியாமல் திக்குவதை நினைத்தபோது எனக்குச் சிரிப்பு வந்தது; சிரித்துவிட்டேன்; வகுப்பும் சிரித்துவிட்டது. வாத்தியார் சிரிக்கவில்லை. "என்னடா, நான் கேட்கி ரேன்; நீ சிரிக்கிறோய்" அவர் குரல் மேல் ஸ்தாயினதைத் தொட்டுச் சஞ்சாரம் செய்வதை என்னுணர்வு சொன்னது; அதனால் மௌனமானேன்.

"எடே, எங்கே போயிருந்தாய்"

-கண்டிப்பு தெறித்தது. பதி ல் சொல்லியோகவேண்டும்.

"விளையாட" - மெய்தான் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. எனக்கு ஏற்பட்ட தொழில் அனுபவத்தைக் கொண்டு அவரை அளந்துபார்க்கும் இப்போதுதான் அவர் நிலை எனக்கு விளக்கமாகிறது. "விளையாட நேரங்காலம் வேண்டாமா? இன்று நேற்றுத் தேவாரு நானுந்தானே" அவர் வாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் கைப்பிரபு என்றை அழுந்த அணைத்துக் கொண்டது. நான் துடித்துப்போய் "வேண்டாம் வாத்தியார்; வேண்டாம்" என்றேன். இந்தப்பதிலால் பிரம்பின் நடமாட்டம் உயர்ந்தது; என்கை மணிக்கட்டில் அழுகான இரண்டு பிரபும் பழங்கள் கனிந்திருந்தன! அதன் சுவையோடு என் மனதிலும் ஒரு வகை அசுத்த உணர்க்கி திறற்றது.

வீட்டுக்குப் ரோன்றும் அந்தப் பிரபும் பழங்களையும் மறைவிடங்களிற் கிடந்த காய்களையும் அப்பாவிடம் காட்டிவிட்டேன்!

மறுநாள் பாடசாலையில் பெரும் பூகம்பம். அப்பா ஆடிய ஆட்டத்தில், பேசிய பேச்சில் பாடசாலையே கிடுகிடுத்தது. மூர்த்தி வாத்தியார் கூனிக்குறுகிச் சிறுத்துவிட்டார். அவரைப் பழிவாங்கிவிட்ட உணர்விற்களிந்த இன்பம் என்னைப் பூரிக்கவைத்தது. பாடசாலையில் என் அந்தஸ்து ஒருபடி உயர்ந்துவிட்டதாக நான் என்னில் என்னிமகிழ்ந்தேன்.

அதன் விளைவுகள் — ஆம்; அவை என்னை நடந்துகின்றன; என்னை அனுபவிக்கின்றன.

* * *

நான் நடந்து கொண்டிருந்தேன். ஆழ்கடலில் ஒரு சிறு

கூமாங்கல் ஏற்படுத்திய சலனம் பேசல் சிறு சலனம் வட்டமிட்டு எங்கோ இருந்த என்னை நான் எங்கே எனக் காட்டியது.

நான் ஒரு கிராமத்தின் எல் லையில் நிற்பதை உணர்ந்தேன். நான் நினைத்துவத்தை அதுதான் இது. இதமான தார்ச் குட்டையனு பவித்துக்கொண்டு பொய்யுறக்கம் உறங்கிய இரண்டொரு தெரு நாய்கள் ஒரே குரலில் வரவேற்று என்னை நானுகும்படி அருட்டினிட்டன. சற்று முற்றும் பார்த்தபோது, வாழ்க்கையிற் தித்திக்கிடக்கும் சமன்ற தன்மைபோல் சிறிதும் பெரிதுமான பல வீடுகள் திட்டுத் திட்டாகக் காட்டித்தந்தன, அவைகளும் எனது தகிப்பை உணர்ந்து கொண்டு, இருளை வயிற்றிலடக்கி, உயிர்க்களையிழந்து கிட்டந்தன. மரங்கள் பெருந்தலைப் பூதங்கள்போல்; அவைகள் காத்துக்கிட்டந்தன. எந்த ஒரு வீட்டிலும் ஒரு சிறு ஒளித்துளி யுமில்லை.


நான் எங்கு செல்லவந்தேனே அந்த வீட்டின் வாயிலில் நின்றேன். உள்ளே, “ஜோ, அம்மா; ஜோ, அம்மா” என்ற வேதனைக்குரல் நிச்பதப் பின்னணியிலே கொழுத்துப் பெருத்து என் உள்ளத்தைப் பிளந்தது.

எங்கோ மறைந்து கிடந்த சோழைத்தனம் ஓடிவந்து, என் செயல் நிகழ்ச்சியின் கடைசி இழையை அற்றது விடப்பார்த்தது. திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணம் மின்னி மறைந்தது.

கதவிலே தட்டினேன். உள்ளே ஒளித்த முன்கல் நின்று, “யார் அது” என்ற கேள்வி வந்தது.

“நான்”

“யார் வாத்தியாரா? இதோ வந்துவிட்டேன்”



கதவைத்திறந்து கொண்டு தலைக்கட்டுடன் தோன்றிய சோதி நாதன் கைகூப்பி வணங்கினால், நான் கூப்பிய அவனிருகைகளையும் என் கைகளாற் பொத்திக்கொண்டு அவனரியாமல் அவனை வணங்கி னேன். வணங்காவிட்டால் சாந்தியே கிடையாது போல் இருந்தது.

பேச்சுக் குரலைக் கேட்டு அவன் அப்பாவும் அம்மாவும் எழுந்து வந்தனர். என்னைக்கண்டபோது திடுக் கிட்டு நின்றனர். பேசவாய் எழுவில்லை. என்னைப்பற்றிய எந்தவகை உரைரவு அவர்கள் வாயை அடைத்ததோ! நானே பேசினேன்.

“இப்போது எப்படியிருக்கிறது” ஒரு சில விநாடிக்குமுன் எப்படியிருந்தது என்பதை நிதர்சனமாக உணர்ந்த நான் உபசாரத்துக்காகக் கேட்டேன்.

சோதி நாதன் சிரித்தபடியே, “இப்போது பரவாயில்லை” என்றான்.

“அடி கொஞ்சம் பலம்தான் நாலு இழையிடத்திருந்தது. நீக்

கொள்ளாது பார்க்க வேண்டும்”
அப்பா பேசினார்

“அப்படியா...?”

“இன்னும் ஒரு மயிரிழை தவறி விருந்தால்...” அந்த அம்மாள் மேலே பேச முடியவில்லை. பொங்கி வந்த கண்ணாரே வாக்கியத்தை முடித்து அதன் கருத்தைக் காட்டியது. என் பெருமூச்சதான் அப்போது பேசியது.

“வாத்தியார், நீங்கள் தான் தெய்வம் மாதிரி. இவளைக் கொட்டு சம் கவனித்துக் கொள்ளவேண்டும்” என்றார் தந்தை. என்மனம் பட படித்தது. எதன் ஆரம்பம் இது? முடிபு எங்கே? விளைவு என்ன?

“எதற்குச் சொல்கிறேனென் கூல் இவன் படு சுட்டி, இன்று எதோ ஓட்டமாம். கண்மன் தெரியாமல் ஓடிப்போய்க் கண்ணைக் கெடுக்கப் பார்த்தான். நல்ல காலம் புருவத்தோடு போயிற்று”

என்னால் தாங்க முடியவில்லை. என்னுள் ஏதோ உருண்டு புரண்டு நெளிந்தது.

“இல்லை நான் தான்...” என்று தொடர்வினேன்,

“வாத்தியார்” சோதிநாதன் என்னைப்பார்த்து முறுவலித்தான்.

நான் கூனிக் குறுகிச் சிறுத்து ஒரு அணுவானேன். அவன் உயர்ந்து வளர்ந்து பெரிய மலையானை ஜீவத்துடிப்பின் ஓர் அலை விழே பிறந்த தீர்ப்பு, அவனது ஒரு முறுவற்கீற்றிலை நிறைவேற்றப்பட்டது.

“சரி, அதற்கென்ன?” மந்திரத் தாற் கட்டுண்டவன் போலக் கூறி னேன்.

விதைக்க தீரை மூலோயில் அழிக் கப்பட்டதைப்போல என்னுள் சாந்தி மஸ்ரந்தது. அது என் மனத் தகிப்பைத் தணித்துக் குனிச்சித்தது.

“ஆசிர்” வெளியீடுகள்

படிமுறைக் கணிதம்:

2,	3,	4,	5,	6,	7,	8ம்	வகுப்புகளுக்கு
1.20	1.40	1.60	1.80	2.00	2.00	4.00	ரூபா

படிமுறை எண்கணிதப் பயிற்சி

மத்திய வகுப்பு,	உயர்தர வகுப்பு	தமிழ்,	ஆங்கில	சிங்களம்
1.60		1.60	1.60	1.60

மாத்திரிகை வினாப்பத்திரங்கள்:

5.	J. S. C.	G. C. E.
-/50	-/75.	1.00

படிமுறை அட்சா கணிதம்

6,	7,	
1.60	(அச்சில்)	

ஏலைய வெளியீடுகள்:

இலக்கண விளக்கமும் பயிற்சியும் 4ம் 5ம் வகுப்பு பயிலுந் தமிழ் முதலாம் பாகம், பாடக்குறிப்பும் பதிவும், இலங்கைப் பூமி சாத்திர வினாவிடைகள் முறையே 70, 80, 2.00, 2.00, 1.25 கிடைக்குமிடம்

ஆசிர்வாதம் அச்சகம்-புத்தகசாலை,

32, கண்ணாரை—யாழ்ப்பாணம்.

தொலைபேசி. 274

அறிவு வளர்ச்சிப் போட்டி. இல 7.

முதற் பரிசு: 15 ரூபா

இரண்டாம் பரிசு, 10 ரூபா

முடிவு திகதி: 20-11-60.

கு	2	க	ஞ	3	4	ச
5				107		
6		மை				
7	ஏ		8	9	வ	
ஈ		க	10	11		
19					12	13
		க			ஒ	நெ
	4		ஏ	ஏ	ஏ	ஏ
			ஏ			

பெயர்:

விலாசம்:

.....

.....

குறிப்புகள்

இடமிருந்து வஸம்

1. இராமாயணத்தில் வரும் நவாய் வேட்டுவன்.
3. குற்றம்.
5. சக்தி.
7. தென் னிந்தியாவின் பிரபலஷவியர்
8. மிகச் சொற்பம்.
10. அனுக்கலியின் காதலன்.
11. இரசக்கருவி திரும்பியிருக்கிறது,
12. பக்கம்.
14. இதில் ஏறி விளையாட குழந்தை கள் ஆசைப்படுவார்கள்.

மேவிருந்து கீழ்

1. பூவுலகம்.
2. கலதா தான்.
4. மகாபராக்கிரமபாகுவின் தாய் இவள்.
6. மிதிலையுடன் தொடர்புடையவள்.
9. கம்பன் செய்த இது என்று சொல்லி இராமாயணத்தை ரசிப் பவர் பலர்.
10. சேறு.
13. பலர் விரும்பியுண்பது இங்கே புரண்டு இருக்கின்றது.

முக்கிய குறிப்பு: அ. வ. போட்டி இல. 6 ன் முடிவு திகதி 20-11-60 என்று தவறுதலாகச் சென்ற இதழில் வெளியிட்டிருந்தபடியால், அதற்குரிய விடையை அன்பர்கள் இன்னமும் அனுப்பிக்கொண்டே யிருக்கின்றார்கள். ஆகவே இந்த இரண்டு போட்டிகளின் முடிவும் அடுத்த இதழிலேயே வெளியிடப்படும்.

ஈ. டி

உங்கள் வீட்டை ஈடுவைத்துக் கடன் வாங்கி
விட்டு இப்பொழுது கஷ்டப்படுகிறீர்களா?

உங்கள் கஷ்டத்திற்கு விடிவு ஏற்பட்டு விட்டது.
எங்கள் “இலங்கா நிதி” சலுகைத்திட்டத்தில்
சேர்ந்து பயன் அடையுங்கள்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல்
உங்கள் சேமிப்பு, வளர்ந்து வீட்டை மிட்பது
டன், உங்களையும் பெரும் செல்வந்தராக்கும்.

விபரங்களுக்கு எழுதுங்கள்
அல்லது
நேரில் வந்து சந்தியுங்கள்.



இலங்கா நிதி லிமிடெட்

284, காங்கேசன் துறை வீதி : யாழ்ப்பாணம்.

தலைமை நிலையம் : திருநெல்வேலி.

வளருந்தம் ~

கயமை மயக்கம்: எழுதியவர்: வரதர்; ஆனந்தா புத்தகசாலை, 226, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். விலை: 2. 25

“கலை கலைக்காகவே” என்ற வாதம் இப்போது செத்துவிட்டது. “கதை கதைக்காகவே” என்பதற்கும் அதே முடிவுதான். இப்போதைய எழுத்தாளர்கள் பலர், தாம் வாழும் சமுதாயத்தின் ஊழல்களைக் கண்டித்து, அந்தச் சமுதாயம் முன் னேருவதற்கு ஆக்கபூர்வமான வழி களையும் கூறுகின்றனர். சிறுகதை எழுத்தாளர்கள் சமுதாய முன் னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு கதைகளைப் படைக்கின்றனர். ஆனால் பலருடைய கதைகளில் கலையம்சம் வரண்டுபோய், வெறும் பிரசாரமே காணப்படுகின்றது. சிலருடைய கதைகள் மட்டும் உயர்ந்த தரமுடைய கலைப்படைப்பாக மிளிர்வதுடன் எழுத்தாளர் எதிர்பார்க்கும் “சிந்தனை விரிவை”யும் வாசகர்களிடம் ஏற்படுத்துகின்றன. அந்தச் சிலருள் குறிப்பிடக்கூடிய ஒருவர் “வரதர்” அவர்கள். “கயமை மயக்கம்” என்ற அவரது இந்தத் தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

மனம் வெளுப்பதற்காக, மனி தப் பண்புகள் வளரவேண்டுமென்பதற்காக, “வரதர்” கதைகளைப் படைக்கின்றார். மனிதன் மனிதனுக்வாழ வேண்டும்; தேவையற்ற உணர்ச்சிக்கட்டு (முடக்கொள்கைகள், மொழி வெறி) ஆளாகி மனிதத் தன்மையை இழந்துவிடக்கூடாது என்ற கருத்தை, “மாதுள்ளப்பாம்,” “உள்ளும் பறமும்,” பிள்ளையார் கொடுத்தார், “வீரம்,” ‘வெறி’— ஆகிய கதைகள் நன்கு விளக்குகின்

றன். கொடுமை செய்த கணவனைச் சுட்டுவிடுகின்றன் ‘புதுயுகப் பெண்’ ஸின் கதாநாயகி. புரட்சிகரமான கதைதான்; ஆனால் மனச்சாட்சி யுடையோரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதை. “கணவன் என்னதான் கொடுமை செய்தாலும் அவன் பராத்தைத் தூக்கித் தலையில் வைத் துப் பூசை செய்ய வேண்டும் என்ற புராணங்க் கொடுமையையுமல்லவா கட்டுவிட்டாய்!” என்ற வசனத்தின் மூலம் புதியதொரு சமுதாயத்திற்கே அத்திவாரமிடுகின்றார் ஆசிரியர். கந்பு என்ற கருங்கல்லை (கடுஞ் சொல்லி) கொஞ்சம் ‘இந்தி மு’ வைக்கின்றார் ‘கந்பு’ என்ற கதையில். இத்தக் கதையைப் படித்து விட்டு, இராமாயணத்து அகவிலைக பற்றியும் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ‘வாத்தி யார் அழுதார்!'

நாற்பது பக்கங்கள்வரை நின்றுள்ள ‘கயமை மயக்கம்’ என்ற கதையின் தலைப்பையே ஆசிரியர் தன் நூலுக்கும் குட்டியுள்ளார். ஆனால் கதை என்னவோ ‘முன்றுத்தரக்’ கதையாகத்தானிருக்கிறது.

மிக அழகாக யாழிப்பானத் திலேயே இத்தொகுதி அச்சிடப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

பழைமையில் நின்று புதுமையை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமுடைய ‘வரத’ தொகுதி முழு வதிலும் காணகின்றேம். எழுத்தாளர் மட்டுமல்ல, இத் தொகுதியைக் கையில் வைத்திருக்கும் வாசகர்கள் கூட இனி பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்கலாம்!

—சிற்பி

நாவல் போட்டி:

பரிசு நுபா 1000

1. இலங்கையின் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக நடாத்தப்படும் இந்த நாவல் போட்டியில், இலங்கையிலுள்ள சகல எழுத்தரளர்களும் பங்கு பற்றலாம்.
2. நாவல் இலங்கையை நிலைக்களாக வைத்தே எழுதப் படவேண்டும். இலங்கை மக்களுடைய புண்பாடு, பழக்கவழக்கம், துழுநிலை, இலட்சியம் முதலியவற்றை நாவல் பிரதிபலிக்க வேண்டும்.
3. மொழிபெயர்ப்பாகவோ, தமுவலாகவோ இராமல் எழுது பவரின் சொந்தக் கற்பணியாக இருக்க வேண்டும். ஏற்கனவே அச்சில் வெளியான நாவல்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா.
4. நாவல் “கலைச்செல்லவி”யில் 125 பக்கங்கட்டுக் குறையாமலும் 200 பக்கங்கட்டுக் கூடாமலும் இருக்க வேண்டும்.
5. ஐந்து பேர்களைக்கொண்ட ஒரு குழு பரிசுக்குரிய நாவல் களைத் தேர்ந்தெடுக்கும்.
6. நாவல்கள் கிடைக்க வேண்டிய கடைசித் திகதி : 30—6—1961.

நாவல் போட்டியின் முக்கிய விபரங்கள் இவை. நீதிபதி ஸின் பெயர்கள், முதலாம், இரண்டாம் பரிசுகள் பற்றிய விபங்கள் ஆகியவை பின்னர் வெளியிடப்படும்.

கிங்ஸ்லி

பிளாஸா

நவா

(கொழும்பு)

(வெள்ளவத்துத்)

(குட்பனித்தித்து)

வெல்ஸ்டன்

விஜயா

ஸ்ரீ விநாஷ்ண

(யாற்பப்பாணம்) (மட்டக்கவப்பு) (திருக்கோணமலை)

மற்றும் எட்டுத் திரைகளில்

வெற்றி முரசு கொட்டுகின்றார்கள்,

சிட்டாடல்

விஜயபுரி வீரன்

ஆனந்த் - ஹேமலதா

அசோகன் - காமினி

ராமதாஸ் - சுந்திரகாந்தா

ஆகியோர் நடித்த படங்கள்.

தபிழித்திரையுலகில் வாளிடுத்தோர் அத்தனை
பேருக்கும் சவால் விட்டுள்ள ஆனந்தத்தின் அற்புதான
வாட்சண்டையைப் பார்த்து மதிமுங்கள்

வாட்சண்டைக்காகவும் பயங்கர மயிங்க கூச்சிசறி
யும் சம்பவங்களுக்காகவும்: ஆங்கிலப் படங்களையே
பர்க்கவேண்டும் என்ற அவசியத்தை இல்லாமறி
செய்து விட்டான் வியஜபுரி வீரன்.

இன்றே பாருங்கள்.

ச. ச. ச. தாவர

உரப்பசனைக் கலவைகள்

அதிக வினைச்சன்றுக்கு
உத்தரவாதமளிக்கிறது,

எமது உரப்பசனைக் கல
வைகளின் உதவியால்
பெருந்தொகையான நல்ல
வினைச்சலைப் பெறுவதற்கு
நீங்கள் திடமாக நம்பி
யிருக்கலாம்.

இலவச விளக்கப் பிரசரத்திற்கு
நயவு செய்து எழுதுக:-

**கோழும்பு
கோம்மேர்வியல்
கம்பனிலிமிட்டெட்,**

[பெரிய பிரித்தானியாவில் இனைக்
கப்பட்டது, அங்கத்தவர் பொறுப்பு
வரையறுக்கப்பட்டுள்ளது]

தபால் பெட்டி 33.
கோழும்பு.

யாழ்—மிழ் இலக்கிய மன்றத்திற்காக, சுண்ணாகம், கலாதேவ
அச்சகத்தில் அச்சிடுவித்து வெளியிடப்பட்டது.

